

ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றல்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சுயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிதாஃபுமாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

நகரம் நரகமானால்..!

இதனை எழுத ஆரம்பிக்கும் போது, ஒரு நல்ல செய்தி தற்காலிகமாக வந்தது. கடந்த முப்பத்தியாறு நாட்களாக வீசிய துர்நாற்றம் விடைபெறுவதை அந்தச் செய்தி சொல்லுகின்றது.

ஆனால் நினைவுகளோ, 2003ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குள் நுழைந்து எதனையோ தேடுகின்றன.

அந்தப் படம் அப்படியே கண்களுக்குள் வருகின்றது. ஆறடி உயரமான அந்த உயர்ந்த மனிதர், தலையில் பாதுகாப்புத் தொப்பியுடன், கையில் துடைப்பத்தைத் (தும்புத்தடி) தூக்கியவாறு நின்ற அந்தக் காட்சி... "நகரைத் துப்புரவாக்குவதும் அழகுபடுத்துவதுமே என் பணி" என அங்கு எழுதப்பட்டிருந்த அந்த வாசகங்கள்...

டேவிட் மில்லரை அந்தத் தேர்தலில் ரொறன்ரோ நகர முதல்வர் (மேயர்) ஆக்கியது இந்தக் கவர்ச்சியான பிரசாரம்தான். 2006ஆம் ஆண்டிலும் இவரே மீண்டும் முதல்வரானார்.

'அன்று தூக்கிப்பிடித்த அந்தத் துடைப்பத்துக்குப் பிறகு என்னாச்சு?' என்று கேட்கிறார்கள் ரொறன்ரோ நகர வரியிறுப்பாளர்கள்.

என். டி. பி கட்சியின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் இருந்தமையாலேயே இவரால் பாபரா ஹோலையும், ஜோன் ரோறியையும் தேர்தல்களில் தோற்கடிக்க முடிந்ததென்பதிலும் உண்மையில்லாமலில்லை.

பதவிக்கு வந்த சில காலத்தில் என். டி. பி உறுப்பினர் பதவியைத் துறந்தார். மூன்றாம் தடவை முதல்வர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்தார். இவை அவரது தனிப்பட்ட விடயங்கள்.

அதற்காக, சுத்திகரிப்புத் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒரு மாதத்துக்கு மேலாக இழுத்தடித்து அழகான நகரத்தை எதற்காக நாறடிக்க வைக்க வேண்டும்?

வேலைநிறுத்தம், சட்டப்படி வேலைசெய்தல், பேச்சுவார்த்தை, சட்டத் துணையுடன் வேலைக்குத் திருப்புதல், இணக்கமுறல் என்பவை ஒன்றும் மக்களுக்குப் புதிய விடயங்களல்ல. கனடாவில் எங்காவது இது தினசரி நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.

ஆனால், உலகில் மனிதர்கள் வாழுவதற்குத் தலைசிறந்த இடமென்று தெரிவாகிப் புகழ்பெற்ற ரொறன்ரோ நகரத்தை - இதனைத் தனி மாகாணமாக்க வேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், ஒன்றாயினும் மாகாண அரசும் சேர்ந்து 'இது அடுத்த வீட்டுப் பிரச்சனை' என்ற மனோபாவத்தில் நடந்தது தவறு.

இந்தச் சமயத்தில், ஒன்றாயினும் துணை முதலமைச்சர் எலிமித்தமனும், மாகாண கன்சர்வேடிவ் முன்னாள் தலைவர் ஜோன் ரோறியும் தங்கள் படைகளுடன் தன்னார்வத் தொண்டர்களாக வீதிகளில் இறங்கி நகரைச் சுத்திகரித்த 'அபூர்வ' காட்சியைக் காண, ஆயிரம் கண்கள் வேண்டும்!

அடுத்தாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில், முதல்வர் பதவிக்கு இவர்கள் இருவரும் போட்டியிடப் போவதாக கூறப்படுகின்றது. அதற்காக, ஆரம்ப - இலவச பிரசாரம் போலும்!

எல்லாமே அரசியலாகிவிட்ட இந்நாட்களில், நகரத்தை நகரமாக்குவதிலும் அரசியல்வாதிகள் விளையாட்டு நடத்துவதை அனுமதிக்கக்கூடாது.

அன்று டேவிட் மில்லர் தூக்கிய அதே துடைப்பத்துடன் வரியிறுப்பாளர்கள் வீதிகளில் இறங்குவதற்கு முன்னர் - 36 நாட்களின் பின்னராவது எதோ ஒரு தீர்வு காணப்பட்டது பெரிய விடயம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

சோனியா - மோகனும் மகிந்த ராஜபக்ஷவின் 180 நாட்களும்!

வன்னி வதை முகாம்களின் முட்கம்பிகளுக்குள் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் 180 நாட்களுக்குள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்று கடந்த மே மாத இறுதியில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்திய அரசின் தலைமைகளான சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் உறுதி வழங்கியிருந்தார்.

இதிலிருந்து அறுபது நாட்கள் தாண்டியும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. மகிந்தவின் உறுதிமொழி மீதான நம்பிக்கை, காற்றில் பறக்க ஆரம்பித்துள்ளது.

ஐலை மாதப் பிற்பகுதியில் இது பற்றி வெளியான சில கருத்துகளை ஒருங்கு சேர்த்துப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.

“எங்கள் ஜனாதிபதி எதனைச் சொன்னாலும் செய்பவர். 180 நாள் வாக்குறுதியை அவர் ஒருபோதும் மீறமாட்டார்” - யாழ்நகரில் வைத்து அமைச்சர் டக்ளஸ் அளகப்பெரும கூறியது.

“சொன்னவாறு 180 நாட்களுக்குள் அனைத்தும் இடம்பெறும். நம்பலாம்” தாய்லாந்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய அமைச்சர் கிருஷ்ணாவிடம், சிறீலங்கா அமைச்சர் பொகல்லகம சொன்னது.

“மூன்று லட்சம் ஆட்களை 180 நாட்களுள் மீள்குடியேற்றம் செய்ய முடியுமா? முடியவே முடியாது” - வாராந்த ஊடகவியலாளர் சந்தியில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா விளக்கம்.

“அகதி முகாம்களுக்குள் புலிகள் ஊடுருவியுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்கும் வரை மீள்குடியேற்றம் நடைபெறாது” - வவுனியாவில் வைத்து அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தது.

“விடுதலைப் புலிகள் இன்னமும் காடுகளுக்குள் பலத்துடன் உள்ளனர். அவர்களைப் பிடிக்கும் வரை மீள்குடியேற்றமென்ற பேச்சுக்கே இடமில்லை” - கண்டி வைபவமொன்றில் அமைச்சர் கெகலிய றம்புக்வல பேசியது.

“மீள்குடியேற்றத்துக்கு 180 நாட்கள் என்பது உறுதிமொழியல்ல; இது வெறும் இலக்கு மட்டுமே. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” - ‘ரைம்ஸ்’ இதழுக்கான செவ்வியில் சிங்கள தேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழுத்திக் கூறியது.

புகலிடத் தமிழர்களைப் பிரித்தழிப்பதும் தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டு மண்ணின் மக்களை அழித்தொழிப்பதும்!

ஈழத்தமிழர்கள் பற்றி உலகமெங்கும் இன்று பேசப்படுகின்றது. மூன்று லட்சம் தமிழர்களைச் சிங்கள ராணுவம் அகதிகளாக்கியது. அவர்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்து வதை புரிகின்றது சிங்கள அரசு.

“அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாக்கி வைத்துள்ளனர்” என்று சிறீலங்கா அரசு ஓநாய்க் கத்தல் போட்டதன் உண்மையை இன்று உலகம் புரிந்திருக்க வேண்டும். அதே மக்களை இன்று பணயக் கைதிகளாக வவுனியா முகாம்களில் அடைத்து வைத்திருப்பது யார்?

தங்கள் உறவுகளுக்காகப் புகலிடத் தமிழர்கள் குரல் கொடுப்பதையும், தங்கள் மண்ணின் மீட்புக்காக இவர்கள் தொடர்ந்து வீதிகளிலிறங்கிப் போராடுவதையும் மகிந்த சிந்தனை அடியோடு விரும்பவில்லை.

1983 ஜூலையில் முடுக்கிவிடப்பட்ட தமிழின அழிப்பையடுத்து, தமிழ் இளையோர் தாயகத்தை விட்டுப் புறப்பட்டபோது, அதனைச் சிங்கள அரசுகள் மனதார விரும்பி வழியனுப்பி வைத்தன. தமிழினத்தின் இளைய பரம்பரை வெளியேறுவதால், தமிழரின் விடுதலைப் போராட்டம் வலுவிழக்கும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், புகலிடத்திலுள்ள பத்து லட்சம் தமிழர், தாயகத்தின் இதயமாக இன்று மாறியிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இதனால், சமகாலத்தில் இரு வேறு நடவடிக்கைகளுக்கான விபூகங்களை மகிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் வகுத்து, அதனை நிறைவேற்றும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயக நிலத்தைக் கூறுபோட்டு, தாயக உறவுகளை அழித்தொழிப்பது, புகலிடத் தமிழர்களைப் பிரித்தழிப்பது என்பவையே இந்தத் திட்டங்கள்.

ஒன்றாகவிருந்த வடகீழ் நிலப்பரப்பு 2006 டிசம்பர் 22ல் பிரிக்கப்பட்டது. கிழக்கில் தனி மாகாணசபை உருவாக்கப்பட்டு, இராணுவத் துணைக்குழு ஒன்றிடம் ஆட்சி வழங்கப்பட்டது. வடக்குக்கு மாகாண சபை அமைக்கப்படாமலே 2007 பெப்ரவரி 02ல் சபை உருவாக்கப்பட்டது. இரண்டு சபைகளினதும் ஆளுனர்களாக சிங்கள ராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண சபைக்கான பிரதம செயலகம் திட்டமிட்டு மாங்குளத்தில் அமைக்கப்படுகின்றது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள 911 கிராம சேவகர் பிரிவுகளும் மாங்குளத்தின் நிர்வாகத்தில் மாறப் போகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளவே இந்த விபூகம்.

180 நாட்களில் மீள் குடியேற்றமென்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று சிறீலங்கா பிரதமரும், அமைச்சர்களும் அறிவித்து வருகின்றனர். “தமிழர்களுக்கு என்ன கொடுக்கலாம், என்ன கொடுக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எனக்கு எவரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” என்று ஆணவத்துடன் மகிந்த ராஜபக்ஷ கூறிவருகின்றார். இலங்கை, தமது தந்தை வழிச்சொத்து என்று இவர் எண்ணுவது போலத் தெரிகின்றது.

மறுபுறத்தில், புகலிடத்திலுள்ள தமிழர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தவும், இங்குள்ள தமிழர் அமைப்புகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஐரோப்பிய-அமெரிக்க-கனடிய-ஆஸ்திரேலிய அரசுகள் மட்டத்தில் தமிழ்இளையோர் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் சிங்களத்தின் எடுபிடிகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

சிறீலங்கா ராணுவ சேவையில் உயர் பதவிகளை வகித்து, வடகிழக்கில் தமிழர்களைக் கொன்றொழிப்பதில் முன்னின்று இராணுவ அதிகாரிகளையும் தமது உறவினர்களையும் வெளிநாடுகளுக்குத் தூதரக அதிகாரிகளாக நியமிக்க மகிந்த ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார். இவரது மனைவி சிராணி ராஜபக்ஷவின் சகோதரரும் பதவி பெறுவோரில் ஒருவர்.

ஜேர்மன் தூதரகத்துக்கு துணைத் தூதராக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், கொழும்பில் வாகன விபத்தொன்றில் கால் முறிந்த நிலையிலுள்ளார். வன்னித் தாக்குதலில் 57வது படையணியின் கமான்ட்ராக இருந்தவர் இவர்.



6052

Lift the toilet seats to check the spiders!

Three women in North Florida turned up at hospitals over a 5-day period, all with the same symptoms. Fever, chills, and vomiting, followed by muscular collapse, paralysis and finally, death.

There were no outward signs of trauma.

Autopsy results showed toxicity in the blood. These women did not know each other and seemed to have nothing in common. It was discovered, however, that they had all visited the same Restaurant (Olive Garden) within days of their deaths. The Health Department descended on the restaurant, shutting it down. The food, water, and air conditioning were all inspected and tested, to no avail.

The big break came when a waitress at the restaurant was rushed to the hospital with similar symptoms. She told doctors that she had been on vacation, and had only went to the restaurant to pick up her check.

She did not eat or drink while she was there, but *had* used the restroom.

That is when one toxicologist, remembering an article he had read, drove out to the restaurant, went into the restroom and lifted the toilet seat.



Under the seat, out of normal view, was a small spider. The spider was captured and brought back to the lab, where it was determined to be the Two-Striped Telamonia (*Telamonia dimidiata*), so named because of its reddened flesh color. This spider's venom is extremely toxic, but can take several days to take effect. They live in cold, dark, damp climates, and toilet rims provide just the right atmosphere.

Several days later a lawyer from Jacksonville showed up at a hospital emergency room. Before his death, he told the doctor, that he had been away on business, had taken a flight from Indonesia, changing planes in Singapore, before returning home. He did **NOT** visit (Olive Garden), while there. He did (as did all of the other victims) have what was determined to be a puncture wound, on his right buttock. Investigators discovered that the flight he was on had originated in India.

The Civilian Aeronautics Board (CAB) ordered an immediate inspection of the toilets of all flights from India and discovered the Two-Striped Telamonia (*Telamonia dimidiata*) spider's nests on 4 different planes!

It is now believed that these spiders can be *anywhere* in the world. So please, before you use a public toilet, lift the seat to check for spiders. It can save your life!

கழிப்பறை இருக்கையின் கீழே ஆட்கொல்லிச் சிலந்திகள்!

வட புளோரிடாவில், மூன்று பெண்கள் ஐந்து நாள் இடைவெளிக்குள், காய்ச்சல், குளிர், வாந்தி, தசைப் பிடிப்பு, வாதம் போன்ற போன்றவைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக உயிரையும் இழந்துவிட்டனர்.

பிரேத பரிசோதனையின் போது இரத்தத்தில் நச்சுத்தன்மை இருந்தது அவதானிக்கப்பட்டது. மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாதவர்கள். அண்மையில் மூவரும் ஒரே உணவுச் சாலைக்குச் சென்றிருந்தது விசாரணைகளில் தெரிந்தது. சுகாதாரத் துறையினர் அவ்வுணவுச் சாலையை மூடினர். உணவு, நீர், மற்றும் குளிநுட்டி என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. பலனில்லை.

திடீரென, அந்த உணவுச் சாலைப் பணிப் பெண் ஒருவர், அதே நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விடுமுறையில் இருந்துள்ளதான், தனது சம்பளக் காசோலையைப் பெற்றுக் கொள்வதற்காகவே அங்கு சென்றிருந்திருக்கிறார். விசாரணைகளில், தான் அங்கு எதையும் சாப்பிடவில்லை எனவும், ஆனால் கழிவறையை உபயோகித்ததாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதன் காரணமாக, நச்சுப் பரிசோதகர், தான் முன்பே படித்திருந்த ஒரு விடயத்தை நினைவு கூர்ந்தவராக, அந்த உணவுச் சாலைக்குச் சென்று, கழிவறையிலுள்ள இருக்கையின் மேற்புறத்தைத் (Toilet seat) தூக்கிப் பார்த்திருக்கிறார்.

அதனடியில், சாதாரண பார்வைக்குப் படாதபடி, ஒரு சிலந்தி இருந்திருக்கிறது. அதனை பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டு சென்று, ஆராய்ந்ததில், அது இரு கோடுகள் கொண்ட ரெலாமோனியா (*Telamonia dimidiata*) என்னும் சிவப்பு நிற சிலந்தியாகும். அதிநச்சுத் தன்மை

கொண்ட இனமாகும். ஆனால் பாதிப்பை ஏற்படுத்த சில நாட்கள் எடுக்கும். இவை குளிரான, இருண்ட, ஈரலிப்பான இடங்களில் வாழ்வவை. கழிவறை இருக்கையின் கீழ்ப்புறம் பொருத்தமான குழலாக அமைந்துவிட்டது.

பல நாட்களின் பின், Jacksonville இணைச் சேர்ந்த ஒரு வக்கீல், இதே நோய்க் குறிகளுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன், தான் தொழில் விடயமாக வெளியூர் சென்றதாகவும், இந்நோயேஷியாவிலிருந்து விமானத்தில் பயணித்ததாகவும், சிங்கப்பூரில் விமானங்கள் மாறியதாகவும் வைத்தியரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அந்த உணவுச் சாலைக்குச் செல்லவில்லை. ஆனால் அவருக்கும், மற்றவர்களுக்கு இருந்ததைப் போன்ற காயம், அவரது வலது பிருஷ்டத்தில் காணப்பட்டுள்ளது. விசாரணைகளின் இறுதியில் அந்த விமானம் இந்தியாவைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

Civilian Aeronautics Board இன் உத்தரவினையடுத்து, இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் கழிப்பறைகளும் சோதனையிடப்பட்டன. அவற்றுள் நான்கிலிருந்து இந்த சிலந்தியின் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உலகின் எப்பாகத்திலும் இந்த சிலந்தி இன்று இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆகவே, பொதுக் கழிப்பறைகளைப் பாவிக்க முன்னர், இருக்கையை உயர்த்தி, சிலந்தி இருக்கிறதா என பரிசோதித்தபின் பாவிக்கவும், அது உங்கள் உயிரைப் பாதுகாக்கும்.

விடுதலைப் புலிகளின் புதிய நிர்வாகக் கட்டமைப்பு

வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்ப்படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புகளை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை - ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள் ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர். (22ம் பக்கம் வருக)

LTTE officially announces restructure process

"The Executive Committee of the Liberation Tigers of Tamil Eelam, wishes to officially let our beloved Tamil people and the international community know that Mr Selvarasa Pathmanathan, who had been appointed as Head of International Relations by our National Leader, will lead us into the next steps of our freedom struggle according to the vision of our esteemed leader", said LTTE's Executive Committee in a press statement released today.

Full text of the statement by the Executive Committee of the Liberation Tigers of Tamil Eelam is as follows:

"The Eelam Tamil people are in the midst of a critical and sorrowful period in the history of the struggle for freedom of our Nation, Tamil Eelam. No one can deny the fact that we have experienced massive and irreplaceable losses, losses we would not accept even in our worst dreams.

Against the backdrop of Sri Lanka's boastful propaganda that the Liberation Tigers of Tamil Eelam have been annihilated and destroyed, it is our historic duty to rise up and fight for our legitimate rights - a duty that has been left in our hands by our peerless leader and those martyred heroes and civilians who have given their lives in defending our soil. At this historic juncture, cognizant of the new circumstances, we have set out to take our freedom struggle along new pathways. Accordingly, we humbly announce to our beloved Tamil people that we have reformulated the administrative structures of our liberation movement.

Like all liberation struggles, we will modify the form and strategies of our struggle according to times and demands. Yet, our ultimate goal of a free Tamil Eelam does not ever change. In view of this, we, the Liberation Tigers of Tamil Eelam, wish to join hands with our people in order to take forward our freedom struggle to its next phase. Hon Mr. Veluppillai Pirabakaran was then, now, and shall remain forever, the leader of Tamil Nationhood.

We are determined to overcome all the hurdles ahead of us in order to strengthen our actions towards our liberation. We have undertaken a long, elaborate and deep process of consultation among our members, including our cadres who bravely fought their way out of the battlefield and our representatives abroad and in the Diaspora, in order to make some firm decisions. According to this collective decision, we, the Executive Committee of the Liberation Tigers of Tamil Eelam, wish to officially let our beloved Tamil people and the international community know that Mr. Selvarasa Pathmanathan, who had been appointed as Head of International Relations by our National Leader, will lead us into the next steps of our freedom struggle according to the vision of our esteemed leader.

We have set up a head office for our liberation movement, and formulated various sector-based working groups and an executive committee, in order to take our struggle vigorously forward. We shall share the details of these in due course. We look forward to the (Cntd. on page 22)



மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் - 13

breast milk = முலைப்பால்

a fearless breast = அஞ்சா நெஞ்சம்

short of breath = மூச்சுவிட சிரமப்படல் = மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்

a breath of comfort = கொஞ்ச வசதி

a breath of fresh air = (1) தூய காற்று துய்த்தல் (2) புதிய தெம்பூட்டும் ஆள்/பொருள்/இடம்

the breath of life for somebody = **the breath of life** to somebody = ஒருவரின் வாழ்வுக்கு இன்றியமையாத அம்சம்

get your breath again = **get your breath back** = **catch your breath** = (கடும் உடற் பயிற்சியின் பின்) வழமைபோல் மூச்சுவிடு

hold your breath = மூச்சு விடாதிரு = பேராவலுடன் இரு

hold your breath and count to ten = மூச்சு விடாது பத்துவரை எண்ணு

He praised my work and **in the same breath** asked me to leave = எனது பணியை அவர் போற்றிய கையோடு, அதற்கு முழுமுரணாக என்னை வெளியேறச் சொன்னார்

one's dying breath = **one's last breath** = ஒருவரின் இறுதி மூச்சு = ஒருவரின் இறுதிக் கணம்

out of breath = மூச்சுவிடுவதில் ஏற்படும் முட்டு

say under your breath = குரலைத் தாழ்த்திச் சொல்லு

take somebody's breath away = ஒருவரை வியக்க வை

breathe deeply = ஆழ்ந்து மூச்சுவிடு

Don't breathe, speak up = குரலைத் தாழ்த்திக் கதைக்காதே, உரத்துப் பேசு

The professor **breathes logic** in her lectures = பேராசிரியர் தனது விரிவுரைகளில் தருக்கத்திறனைப் புகுத்துகிறார்

breathe calmly again = **breathe easily again** = (இன்னல் ஒழிந்து) ஆறித்தேறு

breathe down somebody's neck = ஒருவரை வெருளவைக்கும் வண்ணம் உற்றுநோக்கு

breathe new life into the struggle = போராட்டத்துக்குப் புத்துயிருட்டு

breathe your last = இறுதி மூச்சு விடு = இற

breathe in = மூச்சிழு

breathe out = வெளிமூச்சு விடு

My countrymen **brew good beer** = எனது நாட்டவர்கள் நல்ல பியர் தயாரிக்கிறார்கள்

freshly brewed tea = உடன் தயாரித்த தேநீர்

a storm is brewing (up) = ஒரு புயல்

உருவாக்கிக்கொண்டிருக்கிறது

a local brew = உள்ளூரில் தயாரித்த பியர்

This novel is **a brew of** love, humour and entertainment

= இது காதல், நகைச்சுவை, கேளிக்கை கலந்த நாவல்

a long bridge = நீண்ட பாலம்

build bridges between communities = சமூகங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்து

bridge the gap = **bridge the gulf** = **bridge the divide**

= இடைவெளியை நிரப்பு

a brief description = குறு விபரம்

in brief = சுருக்கமாக

stick to your brief = சொன்னதை மட்டும் செய்

We hold no brief for dictatorship = சர்வாதிகாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை

The secretary briefed the minister = செயலாளர் அமைச்சரிடம் விபரம் தெரிவித்தார்

a bright colour = தடித்த நிறம்

bright eyes = ஒளிரும் கண்கள்

a bright student = மதிசூர்ந்த மாணவர்

the bright lights = பூரிப்பு மிகுந்த நகரவாழ்வு

look on the bright side = (பிரதிகூலங்களை விடுத்து) அனுகூலங்களை நோக்கு

bring your books = உன் புத்தகங்களைக் கொண்டு வா

bring about a change = மாற்றத்தை ஏற்படுத்து

bring somebody around (round) = ஒருவரை வீட்டுக்கு கொண்டு வா

bring something around (round) = எதையாவது

உரையாடலுக்குரிய விடயமாக்கு

bring the corruption before the committee = ஊழலை குழுவின்முன் வை ஸ்ரீ ஊழலை குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பி

bring the accused before the court =

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றின்முன் நிறுத்து =

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றின் தீர்ப்புக்கு

முன்னிலைப்படுத்து

bring down the government = அரசாங்கத்தை வீழ்த்து

bring down the price = விலையைக் குறை

bring forth a baby = ஒரு குழந்தையைப் பெற்றெடு

bring forward the meeting from 6PM to 12 noon =

கூட்டம் கூடும் நேரத்தை மாலை 6 மணியிலிருந்து

நண்பகல் 12 மணிக்கு முன்னகர்த்து

bring forward your idea at the meeting = உன்

எண்ணத்தை கூட்டத்தில் முன்வை

bring in an expert = ஒரு நிபுணரை ஈடுபடுத்து

My parents **bring in** a modest income = எனது

பெற்றோர் பருமட்டான வருமானம் உழைக்கிறார்கள்

bring off the case = வழக்கை வெல்லு

bring the students on social work = மாணவர்கள் சமூகப்

பணியில் சிறக்க உதவு

bring on a scandal = ஒரு புரளியைக் கிளப்பு

bring the workers out = தொழிலாளர்களை

வேலைநிறுத்தம் செய்யவை

bring you out of yourself = நம்பிக்கை கொள்

bring out a book = நூல் வெளியிடு

the novel **brings out** idyllic life = நாவல் ஊர்வாழ்வை

துலக்குகின்றது

bring the parties to the issue together = சர்ச்சைக்குரிய

தரப்புகளை ஒருங்கிணை

bring up a charge of aggravated assault = நையப்

புடைத்த குற்றம் சுமத்து

bring up the children carefully = பிள்ளைகளை கவன-

மாகப் பேணி வளர்

bring up the issue of human rights = மனித உரிமைச்

சர்ச்சையைக் கிளப்பு

bring your readers up against jumping to conclusion =

உனது வாசகர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்காவாறு

பார்த்துக்கொள்

கல்வியாண்டின் இறுதி மாதம் என்பது இரண்டாம் நிலைப் பாடசாலையில் கெடுபிடிகள் நிறைந்தது. இரண்டாம் நிலைப் பாடசாலையின் கல்வி அடைவுகள் விசேட சித்திகளிலேயே தங்கியுள்ளது. 9, 10, 11ஆம்

வகுப்புகளில் ஒரு மாணவன் தலா எட்டு விசேட சித்திகள் வீதம் மொத்தம் 24 விசேட சித்திகளைப் பெற வேண்டும். 12ஆம் வகுப்பில் 6 விசேட சித்திகளைப் பெறுவதன் மூலம் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துக் கொள்கிறார். விசேட சித்தி என்பது வகுப்பில் 110 மணித்தியாலங்கள் வருகை தருவதோடு 50% மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். (மாகாண அளவீடு 75 வீதம்).

இந்நாட்டுக் கல்வி முறையில் வருடம் முழுவதும் கற்றல் மிகவும் முக்கியம். மதிப்பெண்கள் வருடம் முழுவதும் வழங்கப்படுகின்றன. ஏதோ விளையாடித் திரிந்துவிட்டுக் கடைசி நேரத்தில் விடிய, விடிய, நித்திரை முழித்து யடித்து மதிப்பெண்கள் எடுக்கலாம் என்ற கதைக்கே இந்நாட்டில் இடமில்லை. வருடம் முழுவதும் பாடுபட்டதன் பலனையோ, வருடம் முழுவதும் அசட்டையாக இருந்ததன் பலனையோ அனுபவிக்கும் காலம் இந்த ஜூன் மாதம். ஒரு சில நாட்கள் சோம்பேறித்தனமாகவோ, அன்றேல் வகுப்புக்கு வருகை தராமலோ இருந்திருப்பார்களேயானால் மதிப்பெண்களை சரியச் செய்வதற்கு அதுவே போதுமான காரணமாகும். ஆகவே மாணவர்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் அவதானமாகவும், ஆர்வமாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

இந்நாட்டில் மதிப்பெண்கள் பெறுவது மிகவும் சுலபம். வருடம் முழுவதும் நடைபெறும் சிறு, சிறு பரீட்சைகள், ஒப்படைகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக 70 வீத புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 30 வீத புள்ளிகளே வருட முடிவில் வழங்கப்படுகிறது. அது கூடச் சில சமயங்களில் பெரிய ஒப்படைகளை உள்ளடக்கியதாக அமையலாம். (Culminating Activities). பரீட்சை என்பது கூட முழுப் புத்தகத்திலோ, கல்வித் திட்டத்திலோ கேட்கப்படுவதில்லை. கற்பிக்கப்பட்ட விடயங்களில் ஒரு சிறு பகுதியிலேயே வினாக்கள் கேட்கப்படுகின்றன. முன்கூட்டியே ஆசிரியர் மீட்டல் நடைபெறும் நாட்களில் சில ஊகங்களை (Tips) வழங்குவார். இவற்றை கவனமாக அவதானித்தாலே என்ன வினாக்கள் வரலாம் என ஊகிக்க முடியும். இத்தகைய மிகவும் சுலபமான ஒரு பரீட்சை அமைப்பைக் கொண்ட இந்நாட்டில் மாணவர்கள் விசேட

கல்வியாண்டு முடிவும் விசேட சித்திகளும் End of Academic Year and Credits

சித்திகளைப் பெற திறைவதன் காரணம் புரியவில்லை.

மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற திறைவதற்கு முன்று காரணிகள் காணப்படுகின்றன. முதலில் வகுப்புகளுக்கு ஒழுங்காகச் சமூகம் அளிக்காது இருத்தல், இரண்டாவது ஒப்படைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு கையளிக்கத் திறைதல். முன்றாவது, பாடங்களை முறையாகக் கற்கும் திறன்கள் இல்லாமல் இருத்தல் (Work skills) என்பனவாகும்.

ஒரு விசேட சித்தி என்பது வகுப்பில் 110 மணித்தியால போதனைக்குச் சமூகம் அளித்திருத்தல் என்று முன்கூட்டியே கூறினேன். ஒழுங்காக வகுப்புக்குச் சென்றால் ஒழிய இது சாத்தியமாகாது. இங்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனி டாப்பு உண்டு. பாடசாலைக்கு வருகை தராதவிடத்து வீட்டுக்குத் தொலைபேசி மூலம்



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

தெரியப்படுத்துவார்கள். பெற்றோர் இதனை ஒரு அபாய அறிவிப்பாகவே கருத வேண்டும். பிள்ளை பாடசாலைக்குச் சென்றவர்தானே என பல பெற்றோர் திருப்தி அடைவார்கள். எத்தனையோ பெற்றோர்கள் தமது கார்ப்களில் பிள்ளைகளைக் கொண்டு போய் பாடசாலை வாசலை இறக்கியும் விடுவார்கள். ஆனால் பிள்ளை வகுப்புக்குப் போகாமல் விடுவதுண்டு. தற்பொழுது 18 வயது வரை மாணவர்களைப் பாடசாலையில் தங்க வைக்க வேண்டும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. பாடசாலைகளை விட்டு மாணவர்கள் இடைநிறுத்தம் (Drop outs) செய்யாமல் இருப்பதற்காகப் பலவிதமான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ முறை வகுப்புகளைத் தவறவிட்ட (skip) மாணவர்களை அனுதாபத்தோடு நடத்தும்படி அதிபர்கள் ஆசிரியர்களை வேண்டுகிறார்கள். மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே இவ்வாறு வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. சில பிள்ளைகளுக்கு வீட்டில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படும். சில மாணவர்களுக்குக் கட்டாயமாக இரவு வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படலாம்.

வேலையால் களைத்து வந்தபின்பு காலையில் முதலாம் பாடத்திற்கு வருகை தருவது இவர்களுக்குக் கடினமாக அமையலாம். ஆனால் எங்கள் சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு இத்தகைய பிரச்சனைகள் மிகவும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. ஆயினும் இத்தகைய சலுகைகளை எங்கள் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்வதையும், பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாது அவஸ்தைப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. ஒரு பாட அலகின் நேரம் கிட்டத்தட்ட ஒன்றேகால் மணித்தியாலங்கள் ஆகும். சில மாணவர்களுக்கு இவ்வளவு நேரம் வகுப்பில் இருப்பது அலுப்புத்தட்டுவதாகக் கூறுவார்கள். அதேநேரத்தில் இவ்வளவு நீண்ட நேரம் நடைபெறும் ஒரு வகுப்பைத் தவற விட்டால் எவ்வளவு பாடபோதனையை இவர்கள் தவற விடுவார்கள் என்பதைப் பெற்றோர் ஊகிக்கலாம். அதனால் வகுப்புகளுக்கு ஒழுங்காகச் சமூகம் அளிப்பது இன்றியமையாததாகும்.

இரண்டாவது காரணம் ஒப்படைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குக் கையளிக்காது விடுதல் ஆகும். ஆசிரியர்கள் ஒப்படைகளை வழங்கும் பொழுது பொதுவாக ஒரு நேரப் பட்டியலையும் (Time line) எழுத்து மூலம் கட்டாயமாக வழங்குவார்கள். பெரிய ஒப்படைகள் என்றால் பகுதி, பகுதியாகவே விபரங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்படைக்கு வழங்கப்படும் முழுப் புள்ளித் தொகையும் பகுதி, பகுதியாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பட்டியலில் காணப்படும். இத்தகைய பெரிய ஒப்படைகளைச் செய்யும் பொழுது அதற்குரிய நேரப் பட்டியலுக்கு அமைய பகுதி, பகுதியாகச் சமர்ப்பிக்க வேண்டும். சில மாணவர்களால் இந்தக் கெடுபிடிகளைச் சமாளிக்க முடிவதில்லை. 18 வயதுவரை மாணவர்கள் பாடசாலையில் விலகாமல் பார்ப்பதற்காக கல்வி அமைச்சு குறிப்பிட்ட திகதிகளில் (Dead lines) ஒப்படைகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்காகப் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு அளவீடு செய்வது பிள்ளைகளின் அறிவுத் திறனைப் பரிட்சிப்பதற்குப் பதிலாக (knowledge) அவர்களின் கற்றல் முறை திறன்களை பரிட்சிப்பதற்கும் என வழங்குகிறார்கள். (Marks should reflect what you know and not how you work). ஒழுங்காக குறிப்பிட்ட நேரத்திற்கு ஒப்படைகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மத்தியில் இது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்காக வேலை



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

உசாரான வாழ்க்கை

எப்படிச் சுகம் என்று நண்பர் ஒருவரைக் கேட்டேன்.
அவர் சற்றுத் தாமதமாக உம்... பரவாயில்லை என்று இழுத்தார்.

அவருக்குத் தனது உடல் நலத்தைப் பற்றியே சரியாகத் தெரியவில்லை.

எப்படி உங்கள் பாடு இன்றைக்கு என்று இன்னொருவரைக் கேட்டபோது,
அவரும் சும்மா பரவாயில்லை என்றுதான் சொன்னார்.

அவரும் திடமான பதிலைத் தரவில்லை.

நாளைக்கு என்ன அலுவல்கள் வைத்திருக்கிறீர் என்றேன் மற்றொருவரிடம்.
காலையில் குளிக்கிறது, சாப்பிடுகிறது. வேலைக்குப் போறது.
அவ்வளவுதான். வித்தியாசமாக ஒன்றும் இல்லை என்றார் அவர்.

இது இன்னொருவருடன் நடந்த உரையாடல்:

இன்றைக்கு யாராவது உங்களுக்குச் சவால் விட்டார்களா?
எனக்கா? எனக்கும் யாரும் சவால் விடுவினமே! நான்தான் ஒருவனுக்குச்
சவால் இப்ப விட்டிருக்கிறேன்.

யாருக்கு?

இப்ப போன உந்த பஸ் இறைவருக்கு.

ஏன் என்ன நடந்தது?

என்னை ஏத்தாமல் போறான். TTC க்கு ஒரு கடிதம் எழுதலாம்
என்றிருக்கிறேன்.

பஸ் அடையாளங்கள் ஏதும் குறித்து வைத்திருக்கிறியளே?

எங்கே குறிக்கிறது. நான் என்ன பேனை பென்சில் எல்லாம் தயாராக
வைத்திருந்தனானே. நேரத்தையும் இடத்தையும் சொன்னால் அவை
கண்டு பிடிப்பினம்.

நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை. பஸ் Not in Service என்ற
அறிவுப்புடன் போகுது. நான் பார்த்தேன்.

000

ஆங்கிலத்தில் நடந்த கல்விக்க கருத்தரங்கம் ஒன்றில் ஒரு கல்விமான்
பேசிய பேச்சிலிருந்து சில கருத்துக்கள்.

- பேசுவதைத் தெரிந்து பேசவேண்டும். திட்டவாட்டமாகப் பேச வேண்டும்.
- ஒருவரின் ஆடையுடைய அழகிலும், பேச்சின் அழகும் ஆழமுமே இன்று
அதிகம் கவனிக்கப்படுகின்றன.
- சாதாரண உரையாடல்களிற்கூட விவேகம் விளங்க வேண்டும்.
- விவேகம் உள்ளவருக்கே வருங்காலம் சிவப்புக் கம்பளம் விரிக்கும்.
- முனையை எப்பொழுதும் உசாராக வைத்திருக்கப் பழகிக்கொள்ள
வேண்டும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கக்கூடிய காலம் இது.
- இன்று வில்லங்கத்தில் மாட்டிக்கொள்பவரில் பெரும்பான்மையோர்
விழிப்பாக இல்லாத இளம்பருவத்தினராகவே இருக்கின்றனர்.
- கல்வி இந்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க
வேண்டும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். - குறள்: 508

அயலாணை ஆராயாது நம்பும் ஒருவன் துன்பத்துக்கு உள்ளாவான்.
அவன் மட்டுமன்றி
அவன் வழிமுறையும் (சந்ததியும்) அதனால் துன்பத்தை அனுபவிக்க
நேரும்.

கல்வியாண்டு முடிவும்..

செய்யும் மாணவர்கள் விரக்தியடைது நியாயம் தான்.
ஆனாலும் இங்குள்ள மாணவர்களுக்கு எத்தனை,
எத்தனையோ பிரச்சனைகள். ஆகவே அவர்களைப் பழி
வாங்குவது நியாயம் அல்ல. மாணவர்களிடம் காட்டும்
'அன்பு' இத்துடன் முடியவில்லை. 45% - 49% இடைப்பட்ட
புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் புள்ளிகளை 50%
உயர்த்தும்படி (escalate) சூசகமாக ஆசிரியர்கள்
வேண்டப்படுகிறார்கள். இவ்வளவு இரக்கம் கொண்ட பாட-
சாலை அமைப்பில் விசேட சித்திகளைப் பெறுவது
எவ்வளவு சலபம் எனக் கூறத் தேவையில்லை.

முன்றாவது காரணம் பாடங்களை ஒழுங்காகக் கற்கும்
திறன்கள் இல்லாமையேயாகும். படிப்பதற்கெனச் சில
வழிமுறைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒழுங்காகப்
படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நேரத்தை
கையாளும் திறன் வேண்டும். (time management).
படிப்பதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
உட்கள் கவனத்தை ஈர்க்கும் புறக் காரணிகளை
ஏறெடுத்தும் பார்க்க வேண்டாம். 45/15 rule என்ற ஒரு
விதிமுறை உண்டு. அதாவது ஒவ்வொரு 45 நிமிடக்
கற்றலுக்குப் பின்பும் 15 நிமிடம் ஓய்வெடுத்தல் நலம். Up
and Down rule என்ற ஒரு விதிமுறையும் உண்டு.
அதாவது ஒரு நேரம் ஆர்வமாகவும், ஒரு நேரம்
சோர்வாகவும் தொழிற்படக் கூடாது. ஒவ்வொரு நாளும் ஒரே
சீராகத் தொழிற்பட வேண்டும். இந்நாட்டில் கெட்டித்
தனத்திலும் பார்க்க ஒழுங்காகவும், சீராகவும் கற்றலே
முக்கியம்.

இப்பொழுது கல்வி அமைச்சு விசேட சித்திகளைப் பெறத்
தவறும் மாணவர்களுக்குப் பலவித உதவிகளைச் செய்ய
முன்வந்துள்ளது. At risk kids - அதாவது கஷ்டப்படும்
பிள்ளைகளுக்கு உதவுவதற்காக பல மாற்று
வழிமுறைகளை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றுதான்
Credit Recovery Program - இவர்களுக்கு விசேட
சித்திகள் வழங்குவதற்காக முழுப் பாடத்தையும் இவர்கள்
திரும்பவும் செய்யாமல் சித்தியடையாத பகுதிகளைச்
செய்வதாகும். இவ்வளவு வசதிகளைச் செய்து கொடுத்தும்
மாணவர்கள் விசேட சித்திகளைப் பெறத் தவறின் அது
அவர்களின் அசிரத்தையும், அசட்டுத்தனமுமாகும்.

இங்கு மதிப்பெண்களை வழங்குவவர்கள் பாட
ஆசிரியர்களேயாகும். அதாவது மதிப்பெண்கள் என்பன
அகவயமானவை (subjective). ஆசிரியர்களின் மனதில்
வெறுப்பை ஏற்படுத்தாமல் மாணவர்கள் நடந்து கொள்ள
வேண்டும். இங்குள்ள ஆசிரியர்கள் அன்பானவர்கள் தானே
என ஏமாந்து விடாதீர்கள். கடைசி நேரத்தில் தயவு
தாட்சண்யம் இன்றி மிகவும் கடுமையாகவும் நடக்கத் தவற
மாட்டார்கள். அக்கறை உள்ள மாணவர்களுக்கே
ஆசிரியர்களால் உதவ முடியும். "குதிரையைத்
தண்ணீருக்குக் கிட்டக் கொண்டு போகலாம். ஆனால்
அதை குடிப்பது குதிரையின் வேலை" (You can take the
horse to the water, but it is the horse that has to drink
it) என்பது ஒரு சொற்றொடர். மதிப்பெண்களைப் பெறுவது
முற்றிலும் மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள்
அல்ல. தங்களுக்கென ஒரு எதிர்காலத்தை அமைக்க
வேண்டும் என்ற விளக்கம் உடையவர்கள். ஆகவே விசேட
சித்திகளைப் பெறுவதை தமது நோக்கமாகக் கொண்டு
கவனமாகவும், ஒழுங்காகவும் செயல்பட முயற்சி செய்தல்
வேண்டும். கடின உழைப்பு பயன்தரும் (Hard work pays).

நூற்கண்காட்சியும் புத்தக விற்பனையும்

வல்வை வரலாற்றுக் காப்பகம் நடத்தும் நூற்கண்காட்சியும் விற்பனையும் இந்த மாதம் எட்டாம் திகதி கனடா கந்தசாமி ஆலய வரவேற்பு மண்டபத்தில் பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது. கிடைத்தற்கரிய பல நூல்களும், மீள்பதிப்புச் செய்யப்பட்ட நூல்களும் இங்கு கிடைக்குமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. நகுலசிகாமணி அறிவித்துள்ளார். மேலதிக விபரங்களை 416 438 7650 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.

நுளம்பிலிருந்து பாதுகாப்பு

The Don't Bite Me என்னும் புதிய வகை ஓட்டும் பட்டைகள் பாவனைக்கு வந்துள்ளன. இதில் விறற்றின் B1, மற்றும் Aloe காணப்படுகிறது. இவற்றை உடம்பின் முடியற்ற, ஈரமற்ற பாகத்தில் ஓட்டி விடுவதனால், இதில் காணப்படும் விறற்றின் B1 உடம்பின் நுண்துளைகளினூடாக ஒருவகை மணத்தை பரவச் செய்யும். (மனிதர்களால் உணர முடியாத மணம்). இதனால் நுளம்புகள் அண்மையில் வராது. இதனை காம்பிங் போன்ற வெளியே அதிக நேரம் நிற்க வேண்டிய தருணங்களில் பாவிக்கலாம்.

தர்ம ஸ்தாபனங்களின் தர்ம - சங்கடம்!

தற்போதைய மந்த பொருளாதார நிலை காரணமாக கனடியர்களிடையே தர்ம ஸ்தாபனங்களுக்கு பணமும் பொருளும் வழங்கும் வழக்கத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலர் தொடர்ந்தும் வேலைகளை இழந்து வருவதனால், இதுவரை உதவி புரிந்த பல குடும்பங்களே இத் தர்ம ஸ்தாபனங்களினூடாக உதவி நாடி வருவதாக சல்வேசன் ஆர்மி நிறுவனத்தின் அதிகாரி அன்ட்ரியு தெரிவித்துள்ளார்.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
29

ஓட்டுண்ணி

பிற உயிர்களோடு ஓட்டி, அவற்றின் சக்தியை உறிஞ்சி உயிர் வாழும் ஒருவகை உயிர் ஓட்டுண்ணி.

மண்ணில் தனித்து வாழத் தெரியாத இந்த உண்ணிகள், சார்ந்திருக்கும் உயிரின் உதிரத்தை இலாவகமாக உறிஞ்சுவதில் ஒப்பற்ற ஆற்றல் மிக்கவை.

விலங்குகளின் தோலைத் துளைத்து உண்ணிகள் குருதி குடிக்கின்ற வேளை, வலி கொள்ளும் விலங்குகள் வாலால் அவற்றை விரட்ட முயற்சிக்கும். சார்ந்திருக்கும் உயிரில் உதிரம் இருக்கும் வரை ஓட்டியிருக்க விரும்பும் உண்ணிகள், வால்களின் வீச்செல்லைகளுக்கு அப்பால், வசதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும்.

சில விலங்குகள் மரங்களோடு தம் உடலைத் தேய்த்து இந்த உண்ணிகளைப் போக்க முயலும். வேறு சில விலங்குகளின் முதுகில், பறவைகள் உரிமையோடு வந்தமர்ந்து உண்ணிகளை உண்ணும்.

உண்ணிகள் உதிரத்தை உண்பது பஞ்சத்தில் பயின்ற தொழில் அல்ல, பரம்பரைத் தொழில்.

இவ்வாறெல்லாம் தன் வாழ்வுக்குப் பங்கம் வரும் என்பதை உணர்ந்த உண்ணிகளில் பெரும்பாலானவை, விலங்குகளின் அடி வயிற்றையே தம் வாழ்விடங்களாகக் கொண்டு விடுகின்றன.

உண்ணிகளில் பல வகை உண்டு.

புறத்தே வாழ்கின்ற உண்ணிகளும் உண்டு, அகத்தே வாழ்கின்ற உண்ணிகளும் உண்டு. புறத்தே வாழ்கின்ற உண்ணிகள், சூழ்நிலைக்கேற்ப இடம் மாறிவிடக் கூடியவை.

உண்ணி ஓட்டியிருக்கும் உயிர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்து விடுகின்ற நிலை ஏற்பட்டாலோ அதை உணர்ந்து, மெதுவாய்க் கழன்று வேறு உயிர்களில் ஓட்டி விடுகின்ற ஆற்றல் இயல்பாகவே இவற்றுக்கு உண்டு.

சில வேளைகளில் ஒரு உடலில் பல்கிப் பெருகும் உண்ணிகளாலேயே அந்த உடல் அழிப்பட்டுப் போவதும் உண்டு.

விலங்குகளோடு ஓட்டியிருக்கும் உண்ணிகளின் வாழ்வு இயற்கையின் படைப்பு. உண்ணிகளுடன் வாழ்வதுவும், போராடுவதுவும் விலங்குகளுக்கு நியதி.

விலங்கு வாழ்வில் இருந்து வேறுபட்ட மனித குலத்தில் ஓட்டுண்ணி எனும் தனித்த உயிரினம் இருப்பதில்லை. இருந்தாலும், அத்தகைய உண்ணிகளின் தாக்கம் மனித குலத்தைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.

இருப்பினும் மனித குலத்தின் பேரச்சம் மனிதர்களே ஓட்டுண்ணிகளாக இருப்பதுதான். மனித முகமணிந்த இந்த உண்ணிகள், இயல்பான மனிதத்தை விட உயர்வாகவே தன்னை அடையாளப்படுத்த முயல்வதால் பலரும் இலகுவில் ஏமாந்து போகின்றனர். சில ஓட்டுண்ணி உறவுகள் ஓட்டியிருந்து உதிரத்தை மட்டுமல்ல, இறுதியில் உயிரையே உறிஞ்சி விடுகின்றன.

ஓட்டுண்ணி உறவு மனித குலத்திற்குப் புதியதல்ல. காலங்காலமாகவே பல வரலாறுகள் இந்த ஓட்டுண்ணிகளால் கரைக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிக்கணம் மட்டும் ஓட்டுண்ணியின் கயத்தை அறிய முடியாதிருப்பது மனித குலத்தின் மகத்தான தோல்விகளில் ஒன்று.

ஓட்டியிருந்து உதிரத்தை உறிஞ்சித் தம்மை வளர்க்கும் உண்ணிகள், அதற்காகப் பகையிடம் பரிசு வாங்குவதும் இப்போது வழக்காகி வருகின்றது.

பலம் இழக்கின்றபோதும், பதவி இழக்கின்ற போதும், பணம் இழக்கின்ற போதும் உதிரந்தோடி மறு தளம் தேடும் உண்ணிகள் வாழ்வு உயிர்ப் பிறப்பில் அழிந்து போகாத அவமானம்.

உண்ணிகளால் இதை உணர முடியாது. உணர்ந்தவர்களால் உண்ணிகளைத் திருத்த முடியாது.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

கின்னஸ் உலகம்

உலக சாதனைப் பதிவேடுகள் உலகில் பல. அதிகம் பதிவுகள், அதிகம் பிரதிகள் எனப் பல அதிகங்களுடன் கின்னஸ் புத்தகம் அவற்றிலும் சாதனை புரிகின்றது.

100 நாடுகளில் 25 மொழிகளில் 3 கோடி பிரதிகளுடன் வருடந்தோறும் வெளியாகின்றது.

வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனையாவது புரிந்து கின்னஸ் புத்தகத்தில் பெயர் பெறும் உத்வேகம் சகலரது மூளைக்குள்ளும் ஒரு முலைக்குள் அமைதியாக ஆர்ப்பரிக்கும்.

திறமையானவர்களும் முதன்மையானவர்களும் மட்டுமே சாதிக்கலாம் என்றில்லை. எவராலும் எதனையும், எப்பவும் முயன்றால் சாதிக்க முடியும் என்பதே கின்னஸ் கோட்பாடு.

அதிவேக பறவை எது என்ற ஆய்வுக்கு விடைகாண முயன்றதில் ஏற்பட்ட உற்சாகமான சுவாரசியம் 1954ல் கின்னஸ் பதிவேட்டை தோற்றுவித்தது.

வல்லூறு (Peregrine Falcon) மணித்தியாலத்திற்கு சுமார் 200 மைல் வேகத்தில் பறக்கும் என்ற அதற்கான பதில்தான் கின்னஸின் முதலாவது பதிவானது.

ஆகக்கூடிய தனிநபர் சாதனை என இதுவரை 100 வித்தியாசமான சாதனைகளை ஆஷ்ரிட்டா பேர்மன் என்ற அமெரிக்கர் கின்னஸில் பதிவு செய்துள்ளார்.

தனது 58 சவால்களை தமிழ் மகன் சுரேஷ் ஜோக்கிம் சாதனைகளாக்கியுள்ளார் .

ஜெயலலிதாவின் ஒரேயொரு சாதனை சவீகர வாரிசின் 150,000 பேருடனான திருமணம்.

சாதனையாளர்களாக கின்னஸில் அங்கீகாரம் பெறுவது முற்றிலும் இலவசமானது.

விண்ணப்பதாரிகளிடமிருந்து கட்டணம் எதனையும் வசூலிப்பதில்லை. சாதித்தபின் அவர்களுக்கு கின்னஸ் பணம் வழங்குவதில்லை. செலவுகளை ஈடு செய்வதில்லை.

துரித சேவைக்கு மட்டும் \$750 வசூலிப்பார்கள். மற்றும் மத்தியஸ்தர்களுக்கு பயண தங்குமிட செலவுகளுடன் தினமொன்றிற்கு \$3600 வேதனமாகவும் அறவிடப்படும்.

ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு இரு மாதங்கள் சாதாரணமாகத் தேவை. துரித சேவை எனின் நான்கு நாட்களில் பரிசீலனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.

60, 000 சாதனை முயற்சிகளை/முறிப்புகளை கின்னஸ் வருடந்தோறும் கையாள்கின்றது.

உடலின் விசித்திரங்கள், ஆச்சரியமான சாகஸங்கள், உலகின் இயற்கை அற்புதங்கள், விஞ்ஞான தொழில் நுட்ப வினோதங்கள், நவீன உலகின் நவீனங்கள், விளையாட்டு, கலை கலாசாரம், பயணங்களும் வாகனங்களும் போன்றன பிரதம சாதனைக் களங்கள்.

அவை ஒவ்வொன்றும் பல உப பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். உதாரணமாக, மனித உடல் விசித்திரங்கள் எனின் அசாதாரண உடல்வாகு வயதும் வாலிபமும், அதிசயிக்க வைக்கும் அங்கங்கள், பிரமிப்பூட்டும் அழகு, கோரமான அவலட்சணம், மருத்துவ மகத்தவம் வழமைக்கு மாறனவை எனப் பிரிந்து விரிவடையும்.

பார்வையாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, சாதனை முயற்சியில் ஈடுபடுபவர்க்கோ ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு சாதனைக்கும் கின்னஸ் ஊக்கமளிப்பதில்லை.

முழுப்பெயர், பிறந்த திகதி, பால், விலாசம், நாடு, தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவை அங்கத்துவ பதிவுக்கு தேவை. உடனடியாகவே மின்னஞ்சலில் அங்கத்துவ இலக்கமும் விண்ணப்பம் கிடைத்த தகவலும் வழங்கப்படும். விபரக்கோவை தபாலில் அனுப்பப்படும்.

அங்கத்தவர்கள் தமது சாதனை முயற்சிகள் அல்லது முறியடிப்புகள் பற்றி விபரக் கோவையில் கோரப்பட்டவாறு தகுந்த சான்றுகளுடன் பின்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

சாதனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் உத்தியோகபூர்வ கடிதமும், Guinness World Records சின்னத்துடன் கூடிய அங்கீகர சான்றிதழும் வழங்கப்படும்.

Guinness World Records Ltd., 3rd Floor, 184 - 192 Drummond Street, London NW1 3HP, அல்லது www.guinness worldrecords.com என்பன கின்னஸின் தொடர்புகளுக்கான விலாசங்கள்.

உங்கள் சாதனை உங்கள் வாழ்வின் ஒரு நேசமான நேரமாகும்.

ஆண்களின் ஆயுட் காலம் கனடாவில் அதிகரிக்கிறது

அண்மையில், கனடிய ஓய்வூதிய திட்ட ஆய்வொன்றின்படி, கனடாவில் பெண்களைவிட ஆண்களின் ஆயுட்காலம் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. முன்பிருந்ததை விட கனடியர்கள், ஓய்வூதியம் பெறும் காலம் வரை வாழ்வதாகவும், அதனை நீண்ட காலத்திற்கு பெறக் கூடியதாக அவர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

ஆண்களின் ஆயுட்காலம், 2050ஆம் ஆண்டளவில் 83 ஆகவும், 2075ஆம் ஆண்டளவில் 85 ஆகவும் உயர்விருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இது 2005ஆம் ஆண்டில் 78 ஆக காணப்பட்டது. இதே காலத்தில், பெண்களின் ஆயுட்காலம் 86, 88 ஆக உயரும். 2005ஆம் ஆண்டில் இது 83 ஆகக் காணப்பட்டது.

தாவர உணவு என்புகளின் பலத்தைக் குறைக்கிறது

அவுஸ்திரேலிய - வியட்நாமிய கூட்டாய்வுறிக்கை ஒன்றில், தாவர உணவுகளை மட்டுமே உண்பவர்களில், மாமிச உணவுண்பவர்களின் என்புகளிலும் பார்க்க 5 வீதமளவில் பலம் குறைந்ததாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2,700 பேரில் நடத்தப்பட்ட உணவு-என்பு பற்றிய ஆராய்ச்சியிலிருந்து இது தெரிய வந்துள்ளது. தாவர உணவுகளில் என்பு களுக்குத் தேவையான தாதுப்பொருட்கள் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நைசுயென் தெரிவித்திருக்கிறார். உணவில் மாமிச வகைகளைத் தவிர்த்து, ஆனால் முட்டை, பால் உணவுகளைச் சேர்த்துக் கொண்டவர்களில் இந்த வித்தியாசம் அதிகம் காணப்படவில்லை என்கிறார்.

மருத்துவ பரிசோதனை குழந்தைகளுக்கு அவசியம்

குழந்தை பிறந்தவுடன், அதன் குதிகாலிலிருந்து சிறிதளவு இரத்தம் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இந்தச் சோதனையின் போது 28 நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றனவா என பரிசோதிக்கப்படுகின்றது. 1000 இல் ஒரு குழந்தை இந்த நோய்களில் ஒன்றைக் கொண்டதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது. பரிசோதனை முடிவுகள் நேரிடையானதாகக் (positive) காணப்பட்டால், மேற்கொண்டு பரிசோதனைகள் செய்யப்படும். பெற்றோர் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும், பரம்பரையில் நோய்கள் காணப்பட்டாலும் கூட குழந்தைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்தப் பரிசோதனை, பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரையும், வாழ்க்கையையும் காப்பாற்ற உதவும்.

Setting the parameters based on 13 plus and ruling out federal, the Colombo – Chennai – New Delhi axis is learnt to be pressurising Tamil political circles to come out with a political formula, as early as possible, to hastily close the file on Tamil nationalism and to hide all skeletons under the cupboard. The haste in the Indian Establishment is said to be arising from the fear of China's growing influence in the island resulted from India's folly of not maintaining balance in the ethnic war. "Grasping geopolitics and aspirations of people, the Tamil political circles need to play the cards with dexterity," said TamilNet political commentator in Colombo.

What is privately said in the Indian circles about the Eezham War is that they had not expected the 'military defeat' of the LTTE so soon. The LTTE has opted to make a vital point by not surrendering the war and to leave it abstract. Obviously, India was not expecting the peril of China to press its boundaries so soon.

Close to the heel of securing its hold on Sri Lanka through the Eezham War, China is now knocking the doors of the northeast frontier of India.

Indian analysts are not ruling out the possibility of China carrying out a limited military operation in the eastern sector of Arunachal Pradesh, one that will deal a short and stunning blow, depriving India of Tawang and leaving it with a bloody nose, writes Indian journalist Sudha Ramachandran from Bangalore.

Arunachal Pradesh is a northeast frontier state of India, which China claims as its territory. Tawang in Arunachal is a seat of spiritual importance to Tibetans and hence of political importance to the Chinese.

Sudha Ramachandran cited General J J Singh, governor of the Indian state of Arunachal Pradesh and former chief of army staff, announcing in June that India would be deploying two army divisions of around 25,000 to 30,000 soldiers each along its boundary with China in Arunachal Pradesh. The journalist also quoted Indian officials saying that there has been a four-fold increase in Chinese intrusions into India's territory over the past year, most of them along the border in Arunachal.

"China won't make any compromises in its border disputes with India," the Chinese media Global Times was reported commenting on the situation. "India can't actually compete with China in a number of areas, like international influence, overall national power and economic scale. India apparently has not yet realized this," the Chinese media has further said.

China is now blocking 2.9 billion Dollar Asian Development Bank loan to India on grounds that India will be spending that money on its north-east frontier, which China claims a 'disputed' territory. China's stand "has left bank officials aghast at the treatment of India, its largest borrower," says Financial Times.

For years now the Eezham Tamil circles have been repeatedly telling the blunder being made by the Congress Establishment and the Krishna Menon legacy, pointing out that a policy against Eezham Tamil liberation is a policy against India's national interests. The Indian media, diplomats and intelligence blogs are wailing through their nose now, about what China hijacked in Sri Lanka, put all blame on China, but still don't want to admit how their own sin to Tamils caused the misery.

"On both counts – diplomacy and arms supply – China has rendered invaluable help to Sri Lanka in its war effort against the Tamil Tigers," Financial Times quoted R. Hariharan saying. The retired colonel of Indian intelligence, who was for long regularly writing against Tamil

Policy on Tamils haunts India

struggle, supporting Colombo, now sees Sri Lanka emerging "a friendly cockpit" for China.

While Naresh Chandra, India's former ambassador to the US and former cabinet secretary, says China fails to recognise its own power to do good in Asia and its entire thinking is based on the People's Liberation Army, Arundhati Ghose, India's former ambassador to the UN has said, China, flexing its muscles, wanted to say 'We are the big boys here and Asia can only afford one power', reported Financial Times.

India can do little about what it sees as regional encroachment in newly triumphant Sri Lanka, military-ruled Burma and arch rival Pakistan, and even the former mountain kingdom of Nepal, Financial Times said

Arundhati Ghosh was cited saying, "We are not in a position to take them on militarily, economically and now not even politically," adding, "The only option we've got is diplomatic. At the moment, the US is of no help."

Some observers feel whether US will leave India to learn the lesson as it left her in 1962. Colombo continues to play the China card in making the Indian Establishment to work with it in its structural genocide of Tamils and in hoodwinking a political package. The fear in Tamil circles is that India may do this just to see that it is not totally out of Sri Lanka at this precarious time.

The policy of the West on Sri Lanka is usually not to rule out the prerogative of India. If India comes out with a favourable policy on Eezham Tamils the West will not say no. But India has to boldly come out with it and if not, the West for the sake of its own credibility should convince India of the need of it.

This is where the Tamil political circles and the diaspora have to play their cards with dexterity, says TamilNet political commentator. "Tamil political circles have to make a clear distinction. While all the understanding and sympathetic sentiments of Eezham Tamils are there for India, its people and its security, the Tamil political circles don't need to extend those sentiments to the Indian Establishment if it is not deserving and plays further folly in imposing any politics of subjugation, treating Tamils as pawns.

"Tamil politicians have to firmly say no to anything that doesn't recognise Eezham Tamils as a nation, integrity of their land and their self-determination, and expose the folly of the biased policy makers and some media empires to the people of India, how it goes against the national interests of India. "The people of Tamil Nadu have a great role in not only enlightening the people of the rest of India but also in giving a jolt to the Establishment in Chennai to make history in the right way.

"As everybody is caring for the diaspora now, any package proposal designed for the 'defeated colony' also will come to the diaspora, seeking supporters. Let the diaspora be prepared how to respond to it," the commentator said

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

தாய்ப் பாஷையில் சீறினால்
இவர் ஒரு தூஷணவாரி!

இவர் ஒரு தீவின் இனவாதத் தலைவர்; கழுத்தில் சிவப்புச் சால்வை அணிவார்; கறுப்புச் சாயம் பூசப்பட்ட தலையும், மீசையும் இவரது அடையாளங்கள்.

தமிழரின் இரத்தம் குடிப்பதில் அலாதி இன்பம் காண்பவர். அதற்காகவே தனது சகோதரர்களையும் புதல்வர்களையும் வளர்த்து வருபவர்.

கடந்த மாதம் அலரி மாளிகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டமொன்றை நடத்தினார். அப்போது அதிகாரியொருவரின் கூற்றை மறுத்த சிலர் "பொய், பொய்" என்று வாய்விட்டு கூச்சலிட்டனர்.

வந்ததே அந்தத் தலைவருக்கு மகா கோபம். தனது கைவிரலை நிமிர்த்தித் தூக்கி, அவர்களைப் படு தூஷணத்தில் எச்சரிக்க, அருகிலிருந்த அமைச்சர் மைத்திரிபால் சிரிசேன, "நீங்கள் இந்நாட்டின் தலைவர், இப்படி நடப்பது நல்லதல்ல" என்று கூறி அமத்தினாராம்.

சும்மா சொல்லக்கூடாது, மகிந்தர் நல்ல தூஷணவாரிதான்!
(நன்றி: Lanka News Web, 08 July, 2009)

ஆவிகள், பேய் - பிசாசுகள்
நடமாட்டம் மீண்டும்

யாழ்நகரிலும், வவுனியா நகரிலும் பேய்கள், பிசாசுகளின் நடமாட்டம் அண்மைய நாட்களில் அதிகரித்துக் காணப்பட்டதை அனைவரும் அறிவர்.

கொழும்பிலிருந்தே இவைகள் படை-யெடுத்து, அங்குள்ள மக்களுக்கு வசந்தம், தென்றல் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துள்ளன. சிங்கள மந்திரி(ரி)ப் பேயொன்று இரண்டாம் தாரமாக தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் புரியவுள்ளதாக அறிவித்தது நல்லதொரு 'கிளைமாக்ஸ்'.

இந்த மாத முதல் வாரத்தில் பெரும் தொகையான ஆவிகள் அங்கு செல்லவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் பெயர்களில் கள்ள வாக்குகள் போடுவதில் இந்த ஆவிகள் நன்கு பழக்கப்பட்டுக் கைதேர்ந்தவை.

குறிப்பு: இந்த மாதம் 8ஆம் திகதி யாழ். மாநகரசபை, வவுனியா நகர சபை



ஆகியவற்றுக்கான தேர்தல்கள்
நடைபெறவுள்ளன.

குள்ள நரியொன்றின்
வெப்ப காலப் புலம்பல்

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பாக கூடுதலான அறிக்கைகளை விட்டவர் என்ற பெருமை(?) தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்குண்டு.

சிரங்கு நோயாளி சொறிவதில் இன்பம் காணுவது போல, தன் அறிக்கைகளால் தாமே சுயஇன்பம் பெறுபவர் இந்த முதியவர்.

"தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட மகிழ்ச்சியடைபவர் வேறு எவரும் இருக்க முடியாது" என்று பல தடவை கூறிவந்த இந்தக் குள்ளநரி, "தமிழீழம் சரிவராது" என்று இப்போது குத்துக்கரணம் அடிக்கின்றது.

"சிங்களவருடன் நாம் பகைக்கக்கூடாது. அவர்களுக்குக் கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றும் இலவச ஆலோசனை வழங்கியுள்ள இவர், "அமெரிக்காவில் கறுப்பின ஓபாமா ஜனாதிபதியானது போல இலங்கையிலும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகலாமென உளறியுள்ளார்.

வயோதிப வேளையின் வெப்ப காலப் புலம்பல் இதுவன்றோ!

கனடியத் தூதரகம்
விசா மறுப்பது....

கொழும்பிலுள்ள கனடியத் தூதரகம் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கான விசா விண்ணப்பங்களைத் தாறுமாறாக நிராகரித்து வருகின்றதாம். இவ்வாறு நிராகரிக்கப்படுபவர்களில் பலரும், அந்நாட்டின் பெரும்பான்மை

இனத்தவர் என ஒரு ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் கனடிய எம். பி. பொப் நேயினது விசாவை சரீலங்கா அரசு நிராகரித்தமைக்கு வன்மம் தீர்க்கும் நடவடிக்கையாகவே இவ்வாறு செய்வதாக, பாதிக்கப்பட்ட சிறியானி டி சேரம் என்ற அரச அதிகாரியான சிங்களப் பெண்மணி, 'ஐலன்ட்' பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது செலுத்தப்பட்ட கட்டணமும் (இலங்கை நாணயத்தில் ஒருவருக்கு சுமார் 7500 ரூபா) ரத்தாகின்றது. இதுவும் மகிந்த சிந்தனை தானோ?

தமிழக 'இறக்குமதிகள்
சரியான 'சீப்'!

கனடாவில் அரங்கேற்ற 'சீலன்' மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. புற்றீசல்கள் போல தமிழக பாட்டு, வாத்திய, நட்டுவாங்கக் கலைஞர்கள் ரொறன்ரோவுக்குப் படை-யெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கனடியக் கலைஞர்கள் 'எ வண்' தரமானவர்கள் எனப் பெயர் பெற்றுள்ள இந்நாட்களிலும், தமிழகக் கலைஞர்கள் அவசியம்தானா என்பது பலரது கேள்வி.

இங்குள்ள நடன ஆசிரியர் ஒருவர் அணிசெய் குழுவினரை மொத்தமாகவே 'இறக்கி' வைத்திருக்கிறாராம். ஏனென்று கேட்டால், அவர்கள் சரியான 'சீப்' என்று விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

எது 'சீப்'? தரமா, தொகையா?

இந்தியாவின் பெருமைக்குரிய
பறக்கும் பெருங்குடி மக்கள்

கடந்த மாத நடுப்பகுதி வரை ஏழு பேர் அகப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இனிமேல் அகப்படுவார்கள் என்று அதிகாரிகள் அடித்துக் கூறுகின்றனர்.

பறக்கும் போது போத்தல்களை விழுங்கிக் கொண்டிருந்தவாறு (மது அருந்தியவாறு) அகப்பட்ட இவர்கள் விமானப் பயணிகள் அல்ல. விமான ஓட்டிகள்.

இலங்கைத் தமிழரைக் கொல்வதற்கு விமானங்களையும், ஓட்டிகளையும், ராடர்களையும் தாராளமாக வழங்கிய இந்தியாவில்தான் இது நடைபெற்றது.

உதாசனன்
உலா விருந்து

வேலையற்றோர் தொகை அதிகரிப்பு

கனடிய தகவல் மையத்தின் அறிக்கையின்படி 11 வருடத்தில் இந்த வருடம் கனடாவின் வேலையில்லாதோர் தொகை அதிகரிப்பு கூடிக்காணப்படுவதாக தெரிய வருகின்றது. கடந்த மாதத்தில் 0.2 வீதத்தினால் கூடி, தற்போது 8.6 வீதத்தில் காணப்படுகிறது.

ரொறன்ரோவில் இப்பிரச்சனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. உல்லாசத்துறை, கட்டிடத்துறை போன்றவற்றில் கூடியளவில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் வேலையற்றோர் 9.1 இலிருந்து 9.6 ஆக உயர்ந்திருக்கிறது.

கான்சரை தடுக்கும் புரோக்கோலி

புரோக்கோலியில் காணப்படும் phyto-chemical அதாவது SF எனப்படும் பதார்த்தம் வயிற்றில் பொதுவாக ஏற்படும் Helicobacter pylori தொற்றினை அழிக்கிறது. இந்தத் தொற்றினாலேயே வயிற்றில் கான்சர் நோய் ஏற்படுகின்றது என்ற இந்த ஆராய்ச்சி அறிக்கை அமெரிக்கா, ஐப்பான் நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து வெளிவந்துள்ளது.

புரோக்கோலி மற்றைய கான்சர் வகைகளையும் தடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் crucifer-ous கொண்ட மரக்கறிகளான கேல் இலை, கோவா, கோலிபிளவர், பொக் சோய் போன்றவற்றை உணவில் சேர்த்தல், உணவுத் தொகுதியில் ஏற்படக்கூடிய கான்சரைக் குறைக்கும்.

தாதிமார் தேவை அதிகரிக்கிறது

2022ஆம் ஆண்டளவில் கனடாவில் 60,000 தாதிமார் குறைவாக இருக்கப் போவதாக கனடிய தாதிமார் சங்கத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. ஏற்கனவே நீண்டகால காத்திருப்புகளுக்கு ஆளாகும் நோயாளர் இதனால் மேலும் பாதிப்புக்குள்ளாவர். 2007ஆம் ஆண்டளவில் 217,000 பதிவு செய்யப்பட்ட தாதிமார் வேலை பார்த்தனர். இது ஏற்கனவே தேவையின் 11,000 குறைவாகும்.

இந்த அறிக்கை, கணினி மயப்படுத்திய மருத்துவ அறிக்கை பாவனையினாலும், மற்றைய சுகாதார உதவிகளை அதிகரிப்பதிலானும், இந்த தாதிமார் தேவையை பாதிக்கக் குறைக்கலாம் என தெரிவிக்கின்றது.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ரொறன்ரோ நகரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சுத்திகரிப்புத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தினால், H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய் இங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம் உண்டென்றும், இதனால் பலர் மரணிக்கலாமெனவும் சுகாதார இலாகா எச்சரித்துள்ளது. கனடாவில் இதுவரை சுமார் ஐம்பது பேர் வரை இந்நோயினால் மரணித்துள்ளனர்.

கனடாவில் இந்தக் கோடை விடுமுறையின்போது, ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் சாத்தியம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வுத் தரவு தெரிவிக்கின்றது. உலகை ஆக்கிரமித்துள்ள பணவாட்டத்தினால், கடந்த மாதத்தில் 35,000 பேர் வரையில் கனடாவில் வேலையிழந்துள்ளனர். இந்த வருடத்தில் கூடுதல் வேலையிழப்பு கடந்த மாதமே இடம்பெற்றது.

என். டி. பி (New Democratic Party - புதிய ஜனநாயகக் கட்சி) இனிமேல் தனது பெயரின் முன்னாலுள்ள புதிய என்பதை நீக்கிவிட்டு, கனடிய ஜனநாயகக் கட்சி (Democratic party of Canada) என்று பெயர் மாற்ற வேண்டுமென்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நன்கு பிரபலமாகி வரும் இக்கட்சி, இனிவரும் தேர்தல்களில் கூடிய ஆசனங்களைப் பெற இது வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிற் பயிற்சி பெற்றவர்களைக் கனடிய நிறுவனங்கள் பணிக்கமர்த்தத் தெரிவு செய்வதற்கான புதிய திட்டமொன்றினைக் கனடிய அரசு தயாரித்துள்ளது. இத்திட்டமானது, கனடாவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்கள் தத்தமது துறையில் தொழிலைப் பெறவும் உதவும். மாகாண ரீதியாக இது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

கனடாவில் பிறந்து வளர்ந்த 'கனடியர்'களில், 58 வீதமானவர்கள் கனடா பற்றிய அறிவு குறைந்தவர்களாக உள்ளனர். கனடாவின் பிறந்த நாள், கனடியப் பிரதமர், கனடாவின் பெண் பிரதமர், 'மேப்பிள் லீப் (f)' உட்பட்ட 13 கேள்விகள் கேட்கப்பட்ட வேளையில், 42 வீதமானவர்களே ஓரளவுக்குப் பதிலளித்ததாக கனடா தின ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

கனடாவில், 50 வயதுக்கும் 69 வயதுக்குமிடைப்பட்ட பெண்கள் மார்க்பப் புற்றுநோய்ப் பரிசோதனைக்கு ஆளாவது அதிகரித்து வருவதாக, கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்தாண்டில் மேற்படி வயதுக்குட்பட்டோரில் 72 வீதமானவர்கள் இச்சோதனைக்கு ஆளாகியுள்ளனர். 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 வீத அதிகரிப்பாகும்.

பணவாட்டம் காரணமாகச் சரிந்திருந்த வீடு விற்பனை தற்போது மீண்டும் குடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த இரு மாதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் நல்ல சகுனமென வீடு விற்பனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோ நகரைப் பொறுத்தளவில் 'கொண்டோ'க்களே அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான புதிய 'கொண்டோ'க்கள் இங்கு கட்டப்படுகின்றன.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 12

காலையில் மாணவர் தேவாரத்திற்காக ஒன்று கூடும் போது, அன்று மாலை எங்கு நிதி சேகரிக்க நாம் வருவோம் என மாணவர்களுக்குத் தெரியப் படுத்துவேன். மாலை சில ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சிலர், பழைய மாணவர் சங்க உறுப்பினர் எல்லோரும் கூடுவோம். நாம் சொன்ன பிரதேசம் போனால் அங்கே பெற்றோர்களும், சில உயர்தர வகுப்பு மாணவர்களும் பெற்றோமாக்கல் விளக்குகள் சகிதம் எங்களுக்காகக் காத்து நிற்பார்கள். வீடு வீடாகச் செல்வோம். கிராம-வாசிகளின் விருந்தோம்பும் பண்பு என்னைக் கிறங்கடித்தது. எளிமையான தோற்றம். அந்த முகங்களிலே காணப்படும் பரவசம் கலந்த அன்பு சொல்லும் தரமன்று. ஒவ்வொரு வீட்டிலும் மாம்பழம், பலாப்பழம், வடை வாழைப்பழம் எனத் தின்ற பின்னர்தான் வந்த விசயம் பற்றிய பேச்சு. அது அவர்களுக்கு ஏற்கனவே பின்னைகள் மூலமாகத் தெரிந்திருந்தது. அங்கே போலித் தனத்திற்கு இடம் இருக்கவில்லை. எளிமை கோலோச்சியது. தம்மால் இயன்ற தொகை பணத்தைத் தாராளமாகக் கொடுத்தனர். பல வீடுகளிலே வெண்காயம் பிடிக்காகத் தந்தார்கள். அவற்றை நாம் பின்னர் விற்றுக் காசாக்கினோம். 1974ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மாடிக் கட்டிடம் நிறுவுவதற்கான அத்திவாரத்தை அன்றைய கல்விப் பணிப்பாளரும், தர்மகர்த்தாசபை உறுப்பினருமான திரு. தி. மாணிக்கவாசகர் அவர்களைக் கொண்டு இருவித்தோம்.

கல்வி அமைச்சு பிராந்திய கல்வித் திணைக்களத்தின் மூலமாக பாடசாலை வகுப்பறைக் கட்டிடங்கள் நிறுவுவதற்கான பண உதவி செய்தது. திரு. அப்துல் மஜீத் கல்விப் பணிப்பாளராக இருந்த போது இத்தகைய அனுசூலம் எமது பாடசாலைக்கும் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நான்கு நான்காக எட்டு வகுப்பறைகள் கட்டுதற்கான பண உதவி கிடைத்தது. இந்த வகுப்பறைகளையே நான் விளையாட்டு மைதானத்தின் மேற்குப் புறத்தினிலே நிருமாணித்தேன். வகுப்பறை கட்டுமானப் பணியினை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுப்பது சுலபமாக வேலையை முடிக்க உதவும் எனப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கருதினார்கள். ஆகவே நான் சில ஒப்பந்தக்காரர்களை அழைத்துப் பேசினேன். வரும் பணத்தில் நாம் பத்து வீதத்தை அதிபருக்கு கொடுப்பது வழக்கம் என அவர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள்.

திரு. நடராசா புத்தூர் கிழக்கு வாசி. அவர் பாடசாலையின் பழைய மாணவர் என்பதோடு

அவருடைய பின்னைகள் யாபேரும் பாடசாலையிலேயே கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். கட்டிடம் கட்டுப் பொறுப்பினை தான் எடுக்க விரும்புவதாக நடராசா கூறினார். அவர் மரவேலை செய்பவர். பெரிதாக ஒப்பந்தத்தில் கட்டிடம் கட்டிய அனுபவம் இல்லை. அவருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அவர் நேர்மையானவர், கண்ணியமானவர் என்பதால் பிழை விடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. மேலும் கட்டிட வேலையின் தரத்தினை மேற்பார்வை செய்வதற்கென திரு. தர்மலிங்கம் தலைமையிலான கட்டிட வேலைப் பகுதி ஒன்று கல்வித் திணைக்களத்தில் உள்ளது. பின் தரம் பார்ப்பது பற்றி எனக்கேன் கவலை.? ஆகவே அவரிடம் கட்டிட வேலையை ஒரு நிபந்தனையின் பேரில் ஒப்படைத்து விட்டேன். நான் பேசிய எல்லா ஒப்பந்தக்காரர்களும் அதிபருக்குப் பத்து வீதம் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆகவே அதற்குப் பதிலாக வகுப்பறைகளின் முன்னே 5 அடி அகலமான ஒரு விறாந்தை போட்டுத் தரவேண்டும் எனக் கேட்டேன். அவர் சம்மதித்தார். வேறு பாடசாலைகளில் எப்படியோ தெரியாது, புத்தூரில் நான் அதிபராக உள்ள போது நிறுவப்பட்ட எட்டு வகுப்பறைகளுக்கும் முற்புறத்தில் 5 அடி அகலமான விறாந்தை உள்ளதைக் காண முடியும்.

திரு. நடராசா கட்டுமானப் பணியாற்றுவவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்தார். ஆகவே அவர்களைப் பாடசாலையிலேயே குடியமர்த்திவிட்டார். இதன் காரணமாக மிக வேகமாகக் கட்டிட வேலை நடைபெற்றது. முதல் வருடம் நான்கு வகுப்பறைகளும், அடுத்த வருடம் மேலும் நான்கு வகுப்பறைகளும் எழுந்தன. இரண்டாவது வருடம் பங்குனி மாதத்தில் திரு. அப்துல் மஜீத் அவர்கள் பாடசாலைக்கு வேறொர் விசயமாக வந்தார். நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டு கூரை மட்டத்திலே நின்றன. 'இவை சென்ற வருட ஒதுக்கீட்டில் கட்டப்படுவனவையா? பரவாயில்லையே வேகமாக வேலை நடைபெறுகிறது' என்றார். 'அப்படி இல்லை இவை இவ்வருடத்திற்கான பண ஒதுக்கீட்டில் நிறுவப்படுகின்றன' என்றேன். அவர் திகைப்பினை முகத்தில் காண முடிந்தது. உடனடியாகப் பதிவேட்டினைக் கேட்டு அதில், "ஏனைய பாடசாலைகளிலே சென்ற வருட நிதி ஒதுக்கீட்டில் கிடைத்த பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அரைகுறையாக நிற்கின்ற போது இப்பாடசாலையில் இவ்வருட ஒதுக்கீட்டில் நிறுவப்பட்ட கட்டிடங்கள் முடியும்

அளவுக்கு வந்ததைக் காண ஆச்சரியமாக உள்ளது. அதிபரைப் பாராட்டுகிறேன்", என எழுதியிருந்தார். எல்லாப் பாராட்டும் திரு. நடராசாவிடமே.

திறந்த வெளி அரங்கு ஒன்றினை எப்படி நிர்மாணிப்பது? விளையாட்டு மைதானத்தின் மேற்குப் புறமாக ஒரு வரிசையாக எட்டு வகுப்பறைகள் கட்டினோம். இவற்றில் நான்கு முதல் வருடமும், ஏனைய நான்கு மறு வருடமும் நிர்மாணித்தோம். ஆகவே முதல் வருடம் கட்டிய நான்கிற்கும் மறுவருடம் கட்டப்பட்ட நான்கிற்கும் இடையே இருபது அடி வெற்றிடமாக விட்டோம். நான்காவது மற்றும் ஐந்தாவது வகுப்பறைகளின் பக்கச் சுவர்களிலே இரண்டு வாசல் விட்டுக் கட்டினோம். அந்த இடைவெளியை நிரலிக் கூரை போட்டு அதனையே திறந்தவெளி அரங்கு ஆக்குவது எனத் தீர்மானித்தோம். இதற்கான நிதி சேகரிப்பதற்காக கொழும்பு பழைய மாணவர் சங்கக் கிளையினர் கொழும்பில் நிதி உதவித் திரைப்படக் காட்சி ஒன்றினை நடத்தினார்கள். முதல் நாள் நிதி உதவிக் காட்சியும் இரண்டாவது நாள் பழைய மாணவர் ஒன்று கூடலுமாக 1976ம் ஆண்டு வைகாசி மாதத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்திலே ஒரு சிலர் "அதிபரை இடம் மாற்றப் போவதாக அறிகிறோம். இதை நாங்கள் எதிர்ப்போம்" என்றனர். நான் பேசும் போது 'எனக்கு மிகவும் பிடித்தமான பாடசாலையாக புத்தூர் சோமால்கந்த கல்லூரி அமைந்த போதிலும், இடமாற்றம் என ஒன்று வந்தால் அதை நான் ஏற்பேன். என்றாலும் ஒரு போதும் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து வேறு பாடசாலைக்குப் போக மாட்டேன்' என்கிறேன். நான் புத்தூரில் அதிபராகக் கலமையாற்றிய ஐந்து வருடங்களிலே, யாழ்ப்பாண பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களாக ஆறு பேர் வெவ்வேறு காலங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்களில் சிலர் என்னை சில சமயங்களில் அலுவலகத்திற்கு அழைத்து, சில பெரிய பாடசாலைகளின் பெயர்களைக் கூறி அங்கு போகிறாயா எனக் கேட்டு பொழுது நான் அவற்றை நிராகரித்து விட்டேன் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஆனால், மகாஜனா என்று கனவுப் பாடசாலை என்பதை நான் சொல்லவில்லையானாலும் அவர்களுக்கு அது தெரிந்தே இருந்தது.

சேகரிக்கப்பட்ட நிதியினை என்னிடம் தந்து திறந்தவெளி அரங்கினைக் கட்டி முடிக்குமாறு பணித்தனர். திறந்தவெளி அரங்கு கட்டி முடிக்கப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்ட சமயம் நான் அங்கு இல்லை. அந்த அரங்கிலேயே எனது பிரியாவிடை விழா நடைபெற வேண்டியதாயிற்று.

அன்று மாலை நான் ஊர் திரும்புதற்காக கோட்டை புகையிரத ஸ்தாணத்திலே நின்றேன். திரு. குமாரவேலு என்பவர் அங்கு யாரையோ அனுப்புவதற்காக வந்திருந்தார். திரு. குமாரவேலு கல்வி அமைச்சின் நிதி இலாகாவில் திரு. இராஜ், சுப்பிரமணியத்திற்குக் கீழ் பணிபுரிபவர்.

(26ம் பக்கம் வருக)

The London Times calls for world boycott of Sri Lanka over detainees

Expressing outrage at Sri Lanka's treatment of Tamil detainees, The Times of London called the world to boycott the island until the detainees are released. "Sri Lanka wants no witnesses to what is now being done in these modern concentration camps. ... None of [the IMF] money should be paid until independent aid agencies are guaranteed access to the Tamil camps and until Sri Lanka starts to release those detained. Other world bodies — the Commonwealth, the United Nations and even world cricketing organisations — should boycott Colombo until reconciliation begins," the paper said in its editorial.

The full text of the Times' editorial follows:

Colombo's order to the Red Cross to cut back its work at Tamil internment camps is an outrage. The world must boycott Sri Lanka until it starts releasing detainees.

There is something despicable about forcing doctors to lie about war crimes. By their calling, doctors are committed to relieving human suffering, to helping the sick and preventing disease. It is therefore particularly disturbing to see the five doctors who remained with the besieged Tamil civilians as the Sri Lankan Army closed in being paraded before journalists to deny their earlier casualty reports. Men who risked their lives to save lives are now being forced to take part in a political charade to cover up the appalling suffering two months ago — suffering that is still being inflicted on 300,000 Tamils interned in detention camps in northern Sri Lanka.

As the army squeezed the Tamil Tigers into an ever smaller strip of beach, the doctors were the only source of news about the slaughter caused by the military's indiscriminate shelling. The United Nations found that more than 7,000 civilians were killed between January and May. Subsequent aerial photographs of beach graves, revealed in The Times, suggested that the figure was more than 20,000. World outrage embarrassed the Colombo Government. The doctors were swiftly arrested and nothing further was heard of them until Wednesday.

Their recantation, clearly made under duress, was as ludicrous as it was humiliating. Mechanically rehearsed but clearly nervous, they drastically reduced the death toll estimates, denied that a key hospital had been

shelled and insisted that they had been forced to exaggerate the totals by Tiger fighters. In response the UN yesterday asserted tersely that it stood by its figures.

Few people will be fooled by Colombo's crude attempt at a propaganda victory. For the Government took a far more sinister and callous step yesterday when it ordered the International Committee of the Red Cross to scale back its operations in Sri Lanka, leave the camps where it has been monitoring conditions and halt its aid programmes. The need for expatriate assistance was much less now than before, the Government asserted. Sri Lankans were fully able to meet all the needs of those detained in "welfare villages".

The claim is an outrageous lie. Senior international aid figures said yesterday that about 1,400 people a week are dying at one of the big internment camps. Tamil civilians, rounded up after the government victory on the pretext of a security need to weed out former fighters, are suffering from hunger, disease, insanitary conditions, overcrowding and the enforced separation of families. The Government has taken almost no steps to free them. Indeed, a former Sri Lankan foreign minister has accused it of a policy of deliberate "ethnic cleansing" to change the population balance.




Colombo's order puts the Red Cross in a difficult position. Historically, it has rarely spoken out — even about Nazi concentration camps — so as not to jeopardise access to those in greatest danger. It was the only aid agency allowed inside the war zone in the final stages of the conflict. But its few statements angered the Government. Sri Lanka wants no witnesses to what is now being done in these modern concentration camps.

If the Red Cross is forced to withdraw, however, the outside world should step in. The Sri Lankan Government is awaiting a \$1.9 billion loan from the International Monetary Fund to address its balance-of-payments crisis and postwar development. None of this money should be paid until independent aid agencies are guaranteed access to the Tamil camps and until Sri Lanka starts to release those detained. Other world bodies — the Commonwealth, the United Nations and even world cricketing organisations — should boycott Colombo until reconciliation begins. A nation cannot run concentration camps and expect the world to look away.

Remembering Silenced Voices - மௌனிக்கப்பட்ட குரல்களின் நினைவாக

Black July - கறுப்பு ஜூலை - 25.07.2009

Queen's Park, Toronto - குயின்ஸ் பார்க் - ரொறன்ரோ



நிகழ்வின்
பதிவு
கோடுகள்



இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்காக யாழ். உதயன் பத்திரிகைக்கு அதியுயர் சிறப்பு விருது



இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான அதியுயர் சிறப்பு விருது, யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 25 வருடங்களாக வெளிவரும் 'உதயன்' பத்திரிகைக்கு வழங்கப்பெற்றுள்ளது. இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கைப் பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பும் இணைந்து நடத்திய பத்தாவதாண்டு விருது விழாவில் இந்த விருதினை 'உதயன்' பத்திரிகையின் ஆசிரியர் திரு. நா. வித்தியாதரன் பெற்றுக் கொண்டார். கடந்த மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்த வைபவம் நடைபெற்றது. இதழியல் துறையின் செயற்பாடுகளுக்கான விருதுகள் இதன் பல்துறைச் சாதனைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருது வழங்குவது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானபோது, அதன் முதலாவதாண்டு விழாவில் துணிச்சலுக்கான ஊடக விருதினையும் இதே யாழ்ப்பாணம் 'உதயன்' பத்திரிகை பெற்றது குறிப்பிடத்தக்கது. 1987ல் இந்திய ராணுவம் ஊடகத்துறையை நசுக்க எடுத்த நடவடிக்கைகளின்போது, அங்கிருந்து வெளிவந்த 'முரசொலி' மற்றும் 'ஈழமுரசு' பத்திரிகை நிறுவனங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. அடுத்ததாக, யாழ். உதயன் நிறுவனம் குண்டு வீச்சுக்கு

இலக்கானது. அதனைத் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கங்களினதும், துணை இராணுவக் குழுக்களினதும் நெருக்குதல்களுக்கும், இம்சைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகியது. இதன் அழியர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் காயமுற்றனர். சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனம் தடைசெய்யப்பட்டு மூடப்பட்டது. இவ்வருட முற்பகுதியில் திரு. வித்தியாதரன் பயங்கரவாதி என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவினால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், குற்றச்சாட்டு எதுவும் இல்லாமையால் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார். இந்தப் பின்னணியில், யாழ் உதயன் பத்திரிகைக்கு இவ்விருது கிடைத்தமையும், அதனை அதன் ஆசிரியர் நா. வித்தியாதரன் பெற்றுக் கொண்டமையும் மிகப் பொருத்தமானதும், சரியான தெரிவுமாகும். இவ்வைபவத்தில் திரு. வித்தியாதரன் விருது பெறுவதையும், நிறுவன நிறைவேற்று இயக்குனர் திரு. ஈ. சரவணபவனுடன் (நடுவில்), ஆசிரியர் வித்தியாதரன், மூத்த உதவி ஆசிரியர் பத்மசீலன் ஆகியோர் நிற்பதையும் மேலுள்ள ஒளிப்படங்களில் காணலாம்.

வதை முகாம் மக்களுக்காக கனடிய தமிழ் மருத்துவர் அமைப்பு - கனடிய தமிழ் வானொலியின்

'நமக்காக நாம்'



வவுனியா வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டிய கனடிய தமிழ் மருத்துவர் அமைப்புக்கு நிதி சேகரிப்பதற்காக 'நமக்கு நாமே' என்னும் திறந்த வெளி நிகழ்ச்சியைக் கனடிய தமிழ் வானொலி கடந்த மாதம் 18ஆம் திகதி மார்க்கம் அரங்கில் நடத்தியது. இங்கு இடம்பெற்ற எழுச்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றையும், மருத்துவர் அமைப்பின் தலைவர் டாக்டர் சாந்திகுமார் உரையாற்றுவதையும், ஜேர்மனியிலிருந்து வந்திருந்த பாடகர் கண்ணன் நிகழ்ச்சி வழங்குவதையும் இங்கு காணலாம். (ஒளிப்படங்கள்: கோகுலன்)

**நிகழ்வின்
பதிவு**
கோகுலன்

கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வு குயின்ஸ் பார்சு



எழுவே
எழுவே
மண்
எழுவே
மண்
மண்
எழுவே
தொட
எழுவே
நா
வீழமாட்
பீனிச
பறவை
உயிர்
எழுவே

ரவின் வெளிப்பாடு 'உயிர்த்தெழுவோம்' ரக, ரொறன்ரோ

ஜூலை
04, 2009



வோம்!
வோம்!
ண்டும்
வோம்!
ண்டும்
ண்டும்
வோம்!
ர்ந்து
வோம்!
ாம்
ட்டோம்!
ிக்ஸ்
களாக
ர்த்து
வோம்!



தாயக உறவுகளுக்கான 'நிருத்தியதானம்'



வவுனியா முகாம்களில் வாடும் உறவுகளின் துயர் துடைக்கும் பணிக்காக C-REP நிறுவனத்தின் ஊடாக, நடன ஆசிரியர் நிரோதினி பரராஜசிங்கத்தின் நிருத்திய கலாஞ்சலி மாணவர்கள் வழங்கிய 'நிருத்தியதானம்' நிகழ்ச்சி கடந்த மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் இடம்பெற்றது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை நிதி மேடையில் வைத்து C-REP நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.



கம்பியுட்டெக் வருடாந்த பட்டமளிப்பு விழா



ஸ்காபரோ, மார்க்கம் ஆகிய இடங்களில் மூன்று வளாகங்களுடன் இயங்கி வரும் கம்பியுட்டெக் கல்லூரியின் பட்டமளிப்பு வைபவம் கடந்த மாதம் அதன் இயக்குனர் கலாநிதி த. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றாயிரமே மாகாண அமைச்சர் ஜெறி பிலிப்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். விழாவின் சில காட்சிகள் இங்கு.





பெண்ணின் பொழுது

சிவாஜினி பாலராஜன்

16

சென்ற இதழ் தொடர்ச்சி

உலர் மலர் பாதுகாப்பு

வீட்டில் பூச்சாடியில் நீண்ட நாட்களுக்கு இந்த உலர் மலர்கள் இருக்கும்போது தூசி படிந்து விடும். உலர் மலர்களைக் கழுவினால் அவை பங்கசு பிடித்து வீணாகி விடும். இதனால் இவற்றைப் பாதுகாப்பதற்கு (பூச்சாடியில் வைத்தபின் வீட்டில் இருக்கும் போது தூசி பட்டு இவை பழுதாவதைத் தடுப்பதற்கு) உலர் மலர்களுக்கெனச் செய்யப்பட்ட satin acrylic spray இனை வாங்கி (பொதுவாக craft store இல் கிடைக்கும்) மலரின் மேல் தெளித்தால் இவை ஒரு பொலித்தீன் படலம் போல் மலரின்மேல் படிந்து கொள்ளும். இதன் பின்னர் மலரினைக் கழுவினாலும் மலர் பழுதாகாது.

உயிர்ப்பான மலர்களை (Fresh flowers) பாதுகாத்தல்

உயிர்ப்பான மலர்களை அதிக காலத்திற்குப் பாதுகாக்க முடியாது. ஆனால் ஆகக் குறைந்தது பத்து நாட்களுக்கு அல்லது இரண்டு கிழமைகளுக்குப் பாதுகாக்கலாம். மரத்திலிருந்து வெட்டப்பட்ட மலர்களை அலங்காரம் செய்வதற்கு முன்னதாக நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்களுக்கு நன்றாக நீரைக் குடிக்கும் வரை நீரில் வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் மலர்கள் சாதாரணமாக நீரில் வைக்காத மலர்களைவிட இரண்டு மடங்கு காலம் நன்றாக இருக்கக் கூடியவை. கடையில் வாங்கிய மலர்களாயின் அவற்றை நகச் சூட்டுப்பருவ நீரில் வைக்க வேண்டும்.

பின்னர் இந்த மலர்களைப் பாதுகாப்பதற்கென இருக்கும் preservative இனை நீரில் போட்டால் நீரிலுள்ள பக்டீரியாக்களை அவை அழித்து விடும். இதனால் மலர்கள் விரைவில் பழுதடையாது. மேலும் மரத்தன்மையான தண்டினைக் கொண்ட மலர்களான லைலாக், ரோடோடென்றன்ஸ், கைராஞ்சியா என்பவை நீரில் வைத்தாலும் நீரை உட்கொள்ள மாட்டாது. இவற்றைப் பாதுகாக்க இவற்றின் தண்டினைக் கொஞ்சம் பிளந்துவிட்டு மெல்லிய சூட்டு நீரின் சில மணி நேரங்களுக்கு வைக்க வேண்டும்.

பால் தன்மையுள்ள தண்டினைக் கொண்ட மலர்களான டாலியா, பொப்பி போன்ற மலர்களை மலர் அலங்காரத்திற்குப் பாவிக்கும்போது அவற்றின் தண்டினைச் சாய்வாக வெட்டியபின் கிட்டத்தட்ட ஒரு முப்பது விநாடிகளுக்கு தண்டின் அடிப்பாகம் கறுக்கும் வரை நெருப்பில் பிடித்து விட்டு அலங்காரம் செய்யவும். இவ்வாறு செய்வதால் அதன் தண்டிலுள்ள பால் தன்மை வெளியேறாது தடை செய்யப்படும். மலர் சில நாட்களுக்கு உயிர்மையாக இருக்கும்.


பொதுவாக உயிர்ப்பான மலர்களைப் பாதுகாப்பதற்குரிய படிமுறைகள்:

1. மிகவும் சுத்தமான கொள்கலன்களைப் பாவிப்பதனால் அவற்றில் பங்கசுக்களின் தொற்று ஏற்படாது இருக்கும்.
2. நீரில் அமிழ்ந்திருக்கக் கூடிய தண்டுப் பகுதியிலுள்ள இலைகள் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இவை நீருக்கடியில் சுலபமாக பழுதாகும்.
3. கடையில் வாங்கிய மலர்களாயின் அவற்றுடன் வரும் இரசாயனப் பதார்த்தத்தினை நீருடன் கலந்து வைக்கவேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கொரு தடவை நீரினை மாற்றி இரசாயனப் பதார்த்தமிடல் வேண்டும்.
4. மலர் அலங்காரத்தினைக் கூடுதலான ஒளியோ அல்லது வெப்பமோ படக்கூடிய இடத்தில் வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

தொடரும்....

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

விடுதலைப் புலிகளின்...

எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முடிவுக்கு அமைய - தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.


தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம். எமது பெருந் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

LTTE officially...

support and wise counsel of the Tamil people in realising our future plans.

If the Sinhala nation and those countries that support it consider that the Tamil people's freedom struggle has been defeated through the capture of historical homeland areas of the Tamil people and the massacre of thousands of Tamil civilians, we shall shatter that illusion.

Let us demonstrate to the world through our actions that the fire of freedom awakened by our great leader V.Pirabakaran continues to burn in the hearts of all Tamils, and that only a free Tamil Nation has the power to extinguish it."



பா(f)ன்ஸி




பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்




தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிந்தனைப் பூக்கள்
எஸ். பத்மநாதனின் தொடர்

33

சிட்டுக்களே வாருங்கள்!

உங்கள் படிப்பிலும் திறமையிலும் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் செலுத்தி வரும் மாமாவின் பார்வையில் அண்மையில் வெளிவந்த ஒரு அறிக்கை கவனத்தைத் திருப்பியுள்ளது. நேரடியாக இந்த நிலமை பற்றி அவதானித்து வந்தாலும் அறிக்கையாக வருகின்ற போது அதில் உண்மை இருப்பது போல தெரிகிறது.

பல வருடங்களுக்கு முன்பதாக உங்களை அவதானிக்கும் போது நீங்கள் சிட்டுக்களாக நூலகம் செல்வதும், புத்தகங்களை அடிக்கடி மாற்றி வந்து வாசிப்பதும் மிகுந்த கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. நீங்கள் மிகுந்த அக்கறையுடன் வாசிப்பில் ஈடுபட்டிருந்தீர்கள். உங்களின் வாசிப்புத் திறனும் ஆங்கில அறிவும் விருத்தியடைந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்தக் காட்சியை காண முடிவதில்லை. நீங்கள் வாசிப்பதில் எதுவித அக்கறையும் கொள்ளவில்லை போல் தெரிகிறது. இந்த நிலையில் இந்த அறிக்கையும் வந்துள்ளது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இந்த விபரங்களை மாமா குறிப்பிடுகின்றார்.

அண்மையில் கியூபெக், ஒன்ராறியோ மாகாணங்களில் வேறு வேறு சமூகக் குழுக்களில் உள்ள 500 பிள்ளைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் பல உண்மைகள் வெளிவந்தன.

- * தரம் 1 தொடக்கம் 6 வரையுள்ள சிட்டுக்களில் ஆய்வு இடம்பெற்றது. 14 பாடசாலைகள் இதில் பயன்பட்டன.
- * கியூபெக் மாகாணத்தில் உள்ள புறொக் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேராசிரியர் Anne Elliot இதனை மேற்கொண்டார்.
- * ஆய்வு முடிவுகளின்படி ஆண் சிட்டுக்களுக்கும் பெண் சிட்டுக்களுக்கும் இடையில் வாசிப்பதில் வேறுபாடுண்டு. ஆரம்பத்தில் ஒரே மாதிரி வாசிப்பார்கள். எனினும் வகுப்பு கூட கூட ஆண் சிட்டுக்கள் வாசிப்பது குறைகின்றது.
- * சொற்களிலும், கருத்துக்களிலும் சிக்கல்கள் இருப்பதனை ஒப்புக் கொண்டனர்; தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை என்றனர்.
- * ஆண் சிட்டுக்கள் தாங்கள் வீடியோ விளையாட்டுக்களிலும் தொலைக்காட்சியிலும் அதிக நேரம் செலவிடுவதாக குறிப்பிட, பெண் சிட்டுக்கள் இணைய தளங்களில் ஈடுபடுவது பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கிடையில் இடைவெளி ஏற்படுகின்றது.
- * பெண் சிட்டுக்கள் தாங்கள் சிறப்பாக வாசிக்கின்றார்கள் எனினும் ஆங்கில சொற்களை விளங்க முடியவில்லை என்றனர்.

எல்லாவற்றையும் பார்க்கும் போது 6 தரத்திற்கு பின்பு இரு தரப்பு சிட்டுக்களும் நூல்கள் வாசிப்பதனை குறைத்துள்ளீர்கள் என்றே தெரிகிறது.

அன்பான சிட்டுக்களே! அதிக நேரம் கணினி விளையாட்டுக்களில் ஈடுபடும் நீங்கள் உங்கள் ஆங்கில மொழித்திறனை இழந்து வருகின்றீர்கள்! நீங்கள் வெறும் பட்டப்படிப்பினை மட்டும் நோக்காகக் கொள்ளாதீர்கள். உங்கள் படிப்பு வாழ்வுக்கு உதவ வேண்டும். உங்கள் வாசிப்பு சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதனை எண்ணுங்கள்.

அண்மையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு 60 வீதத்திற்கு வாசிப்பும் இசையுமே உதவும் என்று வெளியிடப்பட்ட உண்மைதனை புரிந்து கொண்டு மீண்டும் வாசிப்பினை ஆரம்பியுங்கள். நூல்களை மட்டும் வாங்கி அடுக்கி வைப்பதனை விடுத்து நூலகத்தில் நூல்களை பெற்று வாசிக்க ஆரம்பியுங்கள். மாற்றங்கள் பல உங்களில் ஏற்படுவதினை அவதானிப்பீர்கள்.

மீண்டும் சந்திப்பேன்.

BUYING / SELLING

IS THIS WHAT YOU'RE
LOOKING FOR?

FOR SALE

TOTAL
Selling Commission
Starting as low as 0.5-2.75%

Some condition may apply

SOLD

IT'S WHAT I DO!
"Let me show you how my strategic
marketing plan gets results"

Thanks to all my clients
for their continuous support
& a special thanks to all
of my first-time buyers



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

Make the Right Move, at the Right Time,
with the Right Professional



HomeLife/Future Realty Inc.,

Brokerage


100-7 Eglinton Drive, Markham, Ont. Canada L3R 9W8

Bus.: 416.264.0101 Fax: 905.201.9229

HomeLife/Future Realty Inc. is a member of the Real Estate Board of Ontario (REBO)



* some conditions apply



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding to upgrade your skills

NEW LOCATION

IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scabourough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

சிங்களவருக்கு கோபம் ஊட்ட வேண்டாம்! ஒரு தமிழினத் துரோகி சொல்கிறார்

முதல்வர் கருணாநிதியை நம்பிப் பலன் இல்லை.

அவர்தான், “ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடைய பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுக்கு கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது. நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுரை சொல்லி விட்டாரே?

“தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முன் வேலிக்குள் ஆடு மாடுகளை விடக் கேவலமான கொடுமையில் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை இரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது!

பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை! இவற்றைச் சுட்டிக் காட்டினால் சிங்களவனுக்குக் கோபம் வரும் என்பதற்காக வாய் மூடியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார்.

இப்போதுதான் தெரிகிறது சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாய்கள் போல சுட்டுக் கொல்லப்படுவதையிட்டு கருணாநிதி வாய் பொத்தி, கண் மூடிக் கிடப்பதற்கு சிங்களவனுக்குக் கோபம் வரும் என்ற அச்சம்தான் காரணம் என்று! கன்னடத்தில் வாழும் தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்படும் போது, வாய்மூடிக் கிடப்பதற்கும் கன்னடன் கோபிப்பான் என்ற அச்சம் தான் காரணமா?

இன்று நாம் பார்க்கும் கருணாநிதி “எப்பக்கம் வந்திடும் இந்தி. அது எத்தனை பட்டாளம் சுட்டி வரும்” என்று போர் முரசு கொட்டிய கருணாநிதி அல்ல. “அழகிரிக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும், இந்தியும் ஓரளவு தெரியும்” என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கும் கருணாநிதிதான் இன்று இருக்கிறார்.

“வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” என்று சொன்ன கருணாநிதி, இன்று, அதற்கு மாறாக “வடக்கு வழங்குகிறது, தெற்குத் தேறுகிறது” என்று தட்டை மாற்றிப் போட்டுச் சொல்லும் அரசியல்வாதி கருணாநிதியைத் தான் பார்க்கிறோம்!

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுதான் தி.மு.க. அரசின் கொள்கை என்று வெட்கம் மானம் மரியாதை கொஞ்சமும் இல்லாது சொல்லும் கருணாநிதியோடு தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுப்பது என்ன நியாயம்?

இந்திய அரசு 13 ஆவது சட்ட திருத்தத்தைக் கட்டிப் பிடித்து அடிவது போலவே “தமிழர்களுக்கு தமிழீழம் சரிவராது அதிகாரப் பரவலாக்கல் போதும்” என்று கருணாநிதி புலம்புகிறார். “இழந்த தமிழீழத்தை மீள் கட்டமைப்பு செய்வதே தமிழர்களுக்குரிய ஒரே வழி” எனச் சொன்ன தந்தை செல்வநாயகம் அவர்களது தீர்க்கதரிசனத்தை கருணாநிதி எள்ளி நகையாடுகிறார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி கருணாநிதி இதுவரை அடித்த குத்துக்கரணங்கள் கொஞ்ச நஞ்சமா? கருணாநிதி தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டார். ஆன காரணத்தினால் தான் இயக்குனர் சீமான், நாஞ்சில் சம்பத்து, கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து அழகு பார்க்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்திய மத்திய அரசு வழங்கிய ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி, புலனாய்வு, நிதியுதவி போன்றவையே காரணமாகும்.

வன்னி மண்ணில் தமிழ் மக்கள் கொட்டிய குருதியில் சரி பாதிப்பவ்கு கருணாநிதியின் கைகளை நனைத்துள்ளது. பதவி ஆசை காரணமாக தில்லியிடம் கருணாநிதி முற்றாகச் சரண அடைந்துவிட்டார். வன்னியில் மக்கள் சிங்கள இராணுவத்தினால் சுட்டுத் தள்ளப்பட்ட போது கருணாநிதி தில்லியில் தனது பிள்ளை, பேரப்பிள்ளை முதலியவர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பதற்கு முகாமிட்டிருந்தார். கேட்ட அமைச்சர் பதவிகள் இல்லை என்றவுடன் “தி.மு.க. காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கும்” என்று கோபித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

முதல்வர் கருணாநிதி கண்ணை மூடினால் புலம்பெயர் தமிழன் ஒருவன் கூட ஒரு சொட்டுக் கண்ணீர் சாட்டுக்கும் விடமாட்டான் என்பதை கருணாநிதி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கருணாநிதிக்கு சாமரம் வீசும் வீரமணி வீணே தமிழர்களது வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகுவது விரும்பத்தக்கது அல்ல. தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த ஒரு கோழைக்குப் பின்னால் தமிழர்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுவது என்ன நியாயம்? கருணாநிதியின் பாட்டுக்குத் தாளம் போடுவதை விடுத்து அவருக்கு இடித்துச் சொன்னாலாவது ஏதாவது பயன் கிடைக்கும்.

நக்கீரன்

புதிய குழந்தைகள் காப்பகங்கள் - 1 பில்லியன் டாலர்

பிரிமியர் டாலர்ன் மக்கன்றியினால், 2004ஆம் ஆண்டில், தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்ட Best Start Child and Family Centres நடத்துவதற்கு ஏறத்தாழ 1 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நான்கு வயதுப் பிள்ளைகளுக்கு முழு நேரப் பாடசாலைகளை நடத்துவதற்கே இந்தத் தொகை தேவைப்படுகின்றது. அத்துடன் வருடா வருடம், இவர்களின் பாடத்திட்டத்திற்கமைவான வகுப்பறைகளை கட்டுவதற்கும், ஏற்கனவே உள்ளவைகளை திருத்தியமைப்பதற்கும் 130 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். காலை 7:30 இலிருந்து மாலை 6:00 மணிவரை பிள்ளைகள் பாடசாலையில் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பெற்றோரின் விருப்பத்திற்கமைய அனுமதிக்கப்படலாம். மிகக் குறைந்த கட்டக்

கூடிய தொகையாக நாளொன்றிற்கு \$20 - \$27 டாலர்கள் வரை செலுத்த வேண்டும். வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு வருடாந்தம் \$5,000 டாலர் வரை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.

தற்போது அனேகமான Junior, senior kindergartens அரை நான் மட்டுமே நடைபெறுகின்றன. பெற்றோர் மேலதிக சேவைக்கான கட்டணங்களை செலுத்தி வருகிறார்கள். தற்போது, ரொறன்ரோ பாடசாலைச் சபையின் 444 பாடசாலைகளில் 320 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் Early childhood centres இயங்குகின்றன. அத்துடன் பாடசாலைக்கு முன், பின்னான பராமரிப்பு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



RESP SAVINGS PLAN கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக் கான 8 சமீப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

அதிபர் பிரயாணம்....

மிகவும் நல்லவர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். அப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உழைத்த பழைய மாணவர்களில் இவரும் ஒருவர். என்னைக் கண்டதும் வந்து கைகொடுத்துப் பாராட்டிய பின்னர், 'உங்கள் பதவி உயர்வுக் கடிதம் இந்த புகைவண்டியில் போகிறது' என்றார். மகிழ்ச்சியுடன் ஊர் சென்றேன்.

சண்டித்தனமும் வேணும்: பாடசாலையில் அதிபர் குமாரசாமி காலத்தில் உயர்தர மாணவர் மன்றம் இருந்து வந்துள்ளது. அதன் வருடாந்த இராப்போசன விருந்துகளும் வருடாவருடம் நடைபெற்று வந்தன. ஆனால் அவர் ஓய்வு பெற்று பின்னர் உயர்தர மாணவர் மன்றம் சிறப்புறச் செயற்படவில்லை. ஆகவே அதனைப் புனரமைப்பு செய்து மீண்டும் வருடாந்த இராப் போசன விருந்துகளையும் நடத்தத் தொடங்கினோம். முதல் வருடத்து விருந்திற்கு எனது பெருமதிப்பிற்குரிய அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களைப் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய என்.ஆர். கந்தையா அவர்களையும், அழைத்திருந்தோம். "இன்றைய தினம் அதிபர்க்குதிர ஒருவரையும் ஆசிரியர்க் காசிரியர் ஒருவரையும் விருந்தினர்களாக அழைத்துள்ளோம்" என்று நான் குறிப்பிட்டது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. ஒறேற்றர் அவர்கள் எனது அதிபராக இருந்ததும், திரு கந்தையா அவர்கள் ஆசிரிய கலாசாலை ஆசிரியராக இருந்ததும் இக்குறிப்பிற்கான காரணம். சிறப்பாக நடந்த இந்த விழாவின் இன்னொரு விசயம் நாம் நட்பு வளர்ந்த யானை வாழையின் முதல் குலையின் பழங்களை அன்றைய விருந்தில் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கக் கூடியதாக அமைந்ததே.

அதிபர் சுப்பிரமணியம் அதற்கு முன்னர் திரு. குமாரசாமி அதிபராக இருந்த சமயத்திலும் ஒரு முறை பிரதம விருந்தினராக வந்திருந்தார். அன்றை தினம் அவர் ஆற்றுவதற்கு வேண்டிய குறிப்புக்களை ஒரு சிறு தாளில் எழுதி வைத்திருந்தார். பின்னர் அதனை எனக்கு அனுப்பி வைத்தார். அத்தனை வருடங்களாக அந்தக் குறிப்பைப் பேணி வைத்துள்ளாரே என்பது ஆச்சரியமாக இருந்தது. அவர் தினசரி நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உடையவர் என்றும், அத்தனை நாட்குறிப்புக்களையும் படித்திரமாக வைத்திருந்தார் என்றும் அவரது மூத்த மகன் கந்தசாமி அண்மையில் எனக்குக் கூறினார்.

அடுத்த வருடம் கல்லி ஆலோசகர் குணரத்தினம் அவர்களை பிரதம விருந்தினர் ஆகவும், வேம்படி மகனிர் பாடசாலை அதிபர் செல்வி ஆறுமுகம் அவர்களைச் சிறப்பு விருந்தினராகவும் அழைத்திருந்தோம். விருந்து மிகவும் சிறப்பாக எல்லோரது பாராட்டும் பெறும் அளவிற்கு நடைபெற்றது.

மறு வருட விழா? அப்பொழுது யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் திரு விமல் அமரசேகரா என்ற சிங்களவர். மிகப் பண்பானவர். சரணமாகத் தமிழ் பேசும் ஆற்றல் உடையவர். அவரையே விழாவுக்குப் பிரதம விருந்தினராக அழைத்திருந்தோம். வந்திருந்தார். எமது பாடசாலையில் திரு. தியாகராசா அவரது மனைவி திருமதி அன்னம்மா தியாகராசா ஆகிய இருவரும் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். மிகவும் நல்ல பண்புடையவர்கள். அர்ப்பணிப்புடன் எந்த வேலை ஏவிலானும் மறுப்பேதும் கூறாமல் சிறப்பாகச் செய்து முடிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். திருமதி. தியாகராசா அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரர். கந்தசாமி என்பது அவர் பெயர். சிறைக் காவலராகத் தொழில் பார்த்தவர். நல்லவர். கொஞ்சம் குடிக்காரர். குடித்தால் கொஞ்சம் ஏறுக்குமாறு. குடியினால் பதவியும் இழந்து புத்தூரில் வசித்து வந்தார். இது நான் வரை எவ்வித பிரச்சினையும் அவரால் பாடசாலைக்கு ஏற்பட்டதில்லை. இராப்போசன விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. உரைகள் ஆரம்பமாகி நடந்தது. திரு. விமல் அமரசேகரா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது திரு. கந்தசாமி பாடசாலையின் உள்ளே வந்து மண்டபத்தின் வெளிச் சுவரின் பக்கமாக நின்றார். திரு அமரசேகரா பேசுகின்ற பொழுது வெளியே நின்ற கந்தசாமி சில இடைக்குறிப்புகளை உரத்துக் கூறியபடி இருந்தார். எனக்கோ கோபம் உச்சத்திற்குப் போனது - என்ன செய்வது? தவித்தேன். திரு கந்தசாமியின் மைத்துனர் தியாகராசா வெளியே சென்று அவரை அவ்விடத்தை விட்டுப் போகுமாறு கெஞ்சினார். அவரோ மதுபோதையின் காரணமாக ஆங்கிலத்தில் தியாகராசாவை வைத்து விட்டுத் தான் போகமாட்டேன் எனக் கூறிவிட்டார். தியாகராசா உள்ளே வந்து உட்கார்ந்தார் ஏமாற்றத்துடன். அடுத்து, சிரேஷ்ட ஆசிரியரும் சிறப்பிட்டி வாசியும் ஓரளவு ஊரவர்களின் நன் மதிப்பினைப் பெற்றவருமான திரு. கந்தையா எவ்வளவோ கேட்டும் அவ்விடத்தினை விட்டு நகர மறுத்துவிட்டார் கந்தசாமி. உரைகள் பாடசாலைக் கீதத்துடன் முடிவுற்றன. திரு. விமல் அமரசேகராவை நான் அழைத்துக்கொண்டு சென்று அவரது ஊர்தியில் ஏற்றுவதற்குக் கொண்டு சென்றேன். என்னுடன் எனது மனைவியும் சில ஆசிரியர்களும் வந்தனர். அவர்களை எல்லாம் திரு. கந்தசாமி பின்னே தள்ளி விட்டு, விமல் அமரசேகராவிற்கு அருகில் வந்து அவரது கையினைப் பிடித்துக் குலுக்கினார். இந்த அத்து மீறிய செயல், என் பொறுமையைச் சோதித்தது. ஆகவே, அமரசேகராவின் ஊர்திக் கதவினைச் சாத்தி அவருக்கு விடைகொடுத்தேன். எனது கோட்டினைக் கழற்றி என் மனைவியிடம் கொடுத்தேன். "என்னைப் பற்றி என்ன யோசிக்கிறாய்" என்று கூறியபடி, கந்தசாமியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த அவரை சிரேஷ்ட மாணவர்கள் வந்து தூக்கி இழுத்துக் கொண்டு வெளியே சென்றனர்.

அதற்கும் பின் பாடசாலையை விட்டு நீங்கும் வரை திரு கந்தசாமி அவர்கள் பாடசாலைப் பக்கமே வந்ததில்லை. முந்திய அதிபர்கள் பலருக்குப் பிரச்சினையாக இருந்தவருக்கு நல்ல பாடம் புகட்டி விட்டார்கள் என மனதாரப் பாராட்டிய பெற்றோர்கள் பலர்.

உலகில் வாழும் மொழிகளில் தமிழ் 15 ஆவது இடத்தில்

தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாகவே வந்தேறி அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழினமும் தமிழ்மொழியும் வீழ்ச்சியுற்று தாழ்வு அடைந்தன. சோழப் பேரரசு, விசய நகர அரசுகளால் கோயில்களில் இருந்து தமிழ்மொழி வெளியேற்றப்பட்டது. நாயக்கர் ஆட்சியில் தமிழிசை இசை மேடைகளில் இருந்து தெலுங்கு இசையால் அகற்றப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும் அரசமொழியாகவும் நடுவர்மற்ற மொழியாகவும் ஏற்றம் பெற்றது. தமிழ்மொழி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகப் படியாமல் பல்கலைக் கழகம்வரை படித்து பட்டம் பெறலாம் என்ற நிலையிருக்கிறது. அண்மைக் காலத்தில்தான் தமிழ்மொழி கட்டாய பாடமொழியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழி கற்கை மொழியாக ஆக்கப்படவில்லை.

தமிழ் மொழியைத் தமிழகத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில மொழியோடு கட்டாய பாடமாக கற்பிக்கும் சட்டம் (Tamil Nadu Learning Act, 2006) 2006 இல் யூன் மாதம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டம் தமிழ் மொழியை கற்கை மொழியாக்கவில்லை. தமிழ் வழி அனைத்துப் பாடங்களையும் கற்க வலியுறுத்தவில்லை. இச்சட்டத்தின் படி தமிழகத்தில் இயங்குகிற தனியார் மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இச்சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. இச்சட்டம் அரசு உதவி பெறாத பாடசாலைகள் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.

2006 - 2007 கல்வி ஆண்டிலிருந்து முதலாம் வகுப்பில் இருந்து படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடங்களாக அமையும். ஆனால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் வழக்கம் போல ஆங்கிலத்தில் மட்டும் பயிற்றுவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகள் ஆங்கிலமொழி மூலமே கற்பிக்கப்படுகின்றன. இதனால் ஆங்கில வழிப் பள்ளிகள் பணச் செழிப்பில் புரளுகின்றன. தாய்த் தமிழ்ப் பள்ளிகள்



நக்கீரன்

தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

என்றுமுள்ள செந்தமிழ் - 25

கூரை கூட இல்லாது வறுமையில் மூழ்கிக் கிடக்கின்றன.

கல்வி சிறந்த தமிழ்நாட்டில் ஆட்சியில் ஆங்கிலமும் இந்தியும் கோயில்களில் சமற்கிருதமும் இசையில் தெலுங்கும் கோலோச்சுகின்றன.

தமிழ் வழக்கறிஞர்கள் தமிழில் வழக்காடும் உரிமை கூட இல்லாதிருக்கின்றனர்.

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று எழுதி வைத்து விட்டு எதிலும் தமிழ் இல்லை என்ற நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

தமிழில் உயர் கல்வி வழங்குகின்ற உரிமையை இந்திய அரசின் தொழில் நுட்ப ஆணையம் தடுக்கின்றது. தமிழில் வழக்காடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தடுக்கிறது. இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றம் என்று தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூட அனுமதி மறுக்கிறது.

அடிமைத் தமிழக அரசோ அனைத்து அரசு ஆணைகளையும் ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை வணிக நிலையங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பெயர்களுள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. தப்பித்தவறித் தமிழிலும் பெயர்கள் எழுதப்படும் போது அவை சின்ன எழுத்தில் ஆங்கிலப் பெயருக்குக் கீழே எழுதப்படுகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பிறமொழிப் பெயர்ப் பலகைகளை அழிக்கும் போராட்டத்தை தாமிர உணர்வாளர்கள் நடத்தினர். போராட்டத்தில் இராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடைகளின் ஆங்கிலப் பெயர்களையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளையும் கரி பூசி அழித்தனர். இதையடுத்துப் பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகவும் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி இராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் உணர்வா-

ளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் **Ethnologue** என்ற அமைப்பு உலக மொழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மனதுக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு மொழியுரிமை அறிவித்தல்படி ஒரு மொழியின் வரலாற்றுத் தன்மை, அதன் எல்லை, உடன்பாடு போன்றவையை அடிப்படையாக வைத்து மொழிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.

மொழி ஒரு இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்கிறது. உலகில் இன்று 6,912 மொழிகள் பழக்கத்தில் உள்ளன. இதில் பாதி விரைவில் அழிந்தொழிந்து போகும் பட்டியலில் இருக்கின்றன. 2,261 மொழிகள் எழுத்துருவைப் பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன. உலக வழக்கும் இலக்கிய வழக்கும் கொண்ட மொழிகள் 250 அளவில் இருக்கின்றன.

ஆசியாவில் மட்டும் 2,200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 2,000 மொழிகளும், பசுபிக் நிலப்பரப்பில் 1,300 மொழிகளும் அய்ரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தோனீசியாவில் ஆகக் கூடுதலாக 694 மொழிகள் உள்ளன. அடுத்ததாக பப்புவா நியூ கினியில் 673 மொழிகள் காணப்படுகின்றன. இந்தியா நைசீரியாவை (455) அடுத்து 4 ஆவது இடத்தில் (337) இருக்கிறது.

உலகளவில் இத்தனை மொழிகள் இருப்பதற்கு ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்வதுதான்.

ஒவ்வொரு மொழிக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் அதற்கு அடிப்படையான பிற்தொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின் உறைவிடமாகும்.

இந்த நிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ்மொழி 15 ஆவது இடத்தை பெற்றுள்ளது. சிங்களம் 68 ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த மொழி என்ற

R&S Auto Sales

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

பெருமையை தமிழ் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாக 2004 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது. தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. போர்ச்சுகல், நெதர்லாந்து அயக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக வேற்று இனத்தவர்களது பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பல இடையூறுகளைக் கடந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடலாம். இருந்தும் தமிழ் மொழிக்கு கருப்புப் பக்கமும் இருக்கிறது.

செந்தமிழின் தனித்தன்மை மற்றும் அதன் தூய்மை காக்கப்படாது, குறிப்பாக தமிழ்நாட்டு ஊடகங்களில் பேரளவாகவும் புலம்பெயர் நாடுகளில் சிறிதளவாகவும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் மொழித் தூய்மை காக்கப்படுவதில்லை. தமிழோசை நாளிதழ் மக்கள் தொலைக்காட்சி போன்றவை விதிவிலக்காக உள்ளன. பேச்சிலும் எழுத்திலும் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் தேவைக்கு அதிகமாகக் கலக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பிற மொழிச் சொற்கள், ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசுவோர் எழுதுவோர் விழுக்காடு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், அகவை வந்தவர்கள் சரி, குழந்தைகள் சரி ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். அதற்குக் காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பேசுவன் அறிவாளி, தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் அறிவிலி, தமிழில் மட்டுமே பேசுவன் என்பவன் தமிழ்வேறியன் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. கனடாவிலும் இதே நிலைதான்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள், கிழமை ஏடுகள் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. திரைப்படங்களிலும் தமிழ்கிலும் கலக்கப்படுகிறது.

வயிற்றைத் தமிழ் மண்ணுக்கு வைத்து நெஞ்சை வடமொழிக்கு வைத்துள்ள இரண்டடக்களே இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். (வளரும்)

மின்சாரம் பாவிக்க உகந்த நேரம் எது?

அண்மையில், வீடுகளின் மின்சார கணக்கிடும் இயந்திரங்கள் மின்சார சபையினால் மாற்றப்பட்டிருக்கின்றன. இனிமேல், பாவிக்கும் நேரத்தைப் பொறுத்து, பாவிக்கும் மின்சாரத்திற்கான கட்டணம் அறவிடப்படும். இந்த இயந்திரங்கள் பாவனை நேரம், கட்டண விபரம் என்பவற்றை உடனுக்குடன் பதிவு செய்யக்கூடியவை. இவ்விபரங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். மின்சார சபை ஊழியர் இனிமேல் வீட்டிற்கு வந்து கணக்கெடுக்கத் தேவையில்லை. www.torontohydro.com/tou என்னும் இணையத் தளத்திற்குச் சென்று, பதிந்து கொண்டிருக்கானால், உங்கள் வீட்டுப் பாவனை விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

கட்டண நேரம் அதி பாவனை நேரம், மிதமான பாவனை நேரம், குறைந்த பாவனை நேரம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முறையே இவற்றிற்கான கட்டணங்கள் 9.1சதம், 7.6 சதம், 4.2 சதம் ஆகும். ஆகவே குறைந்த பாவனை நேரத்தில் துணி துவைத்தல், பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்தை பாவித்தல் போன்றவற்றை செய்வதனால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

கோடை காலத்தில் அதி பாவனை நேரம் - காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி. மிதமான பாவனை நேரம் - காலை 7 இலிருந்து 11, மாலை 5 இலிருந்து இரவு 10 மணி. குறைந்த பாவனை நேரம் - இரவு பத்து மணியிலிருந்து காலை ஏழு வரை. (2010 மே மாதத்திலிருந்து இது 9 மணியிலிருந்து ஆரம்பமாகும்) பனிக் காலத்தில், அதி பாவனை நேரம் - காலை 7 மணியிலிருந்து 11 வரை, மாலை 5 மணியிலிருந்து இரவு 9 வரை. மிதமான பாவனை நேரம் - காலை 11 இலிருந்து மாலை 5 வரை. குறைந்த பாவனை நேரம் - இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஏழு வரை. சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் குறைந்த பாவனை நேரமாகும்.



எஸ். காந்தி
எழுதும்

34

வெள்ளிப் பணம் - டாலர்

இம்முறை வெள்ளிப்பண தொடரில் நாம் பங்குச் சந்தை (Stock Market) பற்றிய சில அடிப்படைத் தகவல்களை உங்களுடன் பகிர்வது எல்லோருக்கும் பயனுடையதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

பங்குச் சந்தை என்றால் என்ன என்பதினை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது. ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனத்தின் முதலீடுகள் பல ஆயிரம் அல்லது கோடி (billion) பங்குகளாக அல்லது பகுதியாக (unit) பிரிக்கப்பட்டு அதனை பொதுமக்களுக்கு விற்று குறிப்பிட்ட நிறுவனம் தனது மூலதனத்தினை (Capital) உருவாக் குகின்றது. ஒரு பங்கின் விலை ஆரம்பத்தில் ஒரு டாலராகவும் இருக்கலாம் அல்லது 10 டாலராகவும் இருக்கலாம். ஏன் இதற்கு குறைவான பெறுமதியுடையதாகவும் இருக்க முடியும்.

இப்படியான பங்குகளை வாங்குவதற்கு பங்குச் சந்தை தரகர்களை (Stock Broker) அணுகுதல் வேண்டும். இப்படியான தொழில்களை இன்று பல நிறுவனங்கள் இணையத்தள மூலம் செய்கின்றன. இதனைப்பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்படியான பங்குத் தரகர்களை இணைக்கின்ற இடமாக இருப்பதுதான் Stock Exchange எனப்படும் இடமாகும். இதற்கு உதாரணமாக Toronto Stock Exchange இனை குறிப்பிடலாம். இது கனடாவில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனவே ஆரம்பத்தில் ஒரு நிறுவனம் தனது பங்கினை ஒரு டாலராக விற்றால் அதனை (Face Values) முகப்பெறுமதி என அழைப்பர். ஆனால் கால ஓட்டத்தில் பங்குச் சந்தையில் இதன் பெறுமதி கூடியோ அல்லது குறைந்தோ காணப்படலாம். இதனை சந்தைப் பெறுமதி (market value) என அழைப்பர்.

இங்கு பங்குச் சந்தையின் வரலாற்றினை கருக்கமாக நோக்குவோமாயின் 11ம் நூற்றாண்டில் எகிப்தில் கெய்ரோ என்னும் நகரத்தில் யூதர்களும் முஸ்லீம்களும் தங்களின் வியாபாரத்தினை வளர்த்துக் கொள்வதற்காக அமைத்துக் கொள்ளப்பட்ட Notion of Trade Association என்ற அமைப்பின் மூலமாக இவ் எண்ணக்கரு வளர்ச்சி அடைந்து 1602ம் ஆண்டு நெதர்லாந்து (Holland) நாட்டில் Amsterdam நகரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த 11ம் நூற்றாண்டுக்கும் 1602ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி போன்ற நாடுகளில் பல்வேறு வகையான வியாபார அமைப்புக்களாக இந்த Stock Exchange என்னும் எண்ணக் கரு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதினையும் அவதானிக்கக்கூடியதாய் இருக்கின்றது. இப்படியாக வளர்ச்சியடைந்த பங்குச் சந்தை (Share Market) இன்று இணையத்தளம், மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமும் மூலதனம் (Capital) உள்ளவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் பங்குகளை வாங்கி விற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

இப்படியான இந்த பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடுவது பற்றி அபிப்பிராயங்கள் சார்பாகவும் எதிராகவும் இருப்பதினைக் காணக்கூடியதாக இருந்தாலும் இதனைப் பற்றிய சரியான தகவல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் கருத்துக்களை சொல்வதோ எழுதுவதோ பிழையான விடயமாக அமையும். இப்படியான அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் கூறும் கருத்துக்களும் ஆய்வுகளும் 100 சத வீதம் சரியாக அமைந்ததாக வரவாறுகளும் இல்லை.

அதிக லாபம் உழைப்பதற்கு ஆபத்துக்களை அதிகம் எதிர்நோக்கிய செயற்பாட்டு வடிவம்தான் பங்குச் சந்தை செயற்பாடு. எனவே இதனைப் பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவும் தகவல்களும் இல்லாமல் நண்பர்கள் அல்லது ஆலோசனையை மாத்திரம் பெற்று பங்குகளை வாங்கி விற்கும் செயற்பாட்டில் இறங்குவது புத்திசாலித்தனமாக அமையாது.

இக்கட்டுரையினை அறிவியல் சார்ந்த ஒரு விடயமாக மாத்திரம் பாருங்கள். ஆற்றங்கரையில் இருக்கும் ஒருவர் மறுகரைக்கு படகில் சென்று ஒவ்வொரு நாளும் தொழில் பார்ப்பவர். அவருக்கு எவ்வாறு நீச்சல் தெரிந்திருத்தல் அவசியமோ அதுபோல் நாம் வாழும் மேற்கூலகத்தின் பொருளியல் செயற்பாட்டில் (Economic Activities) பங்குச் சந்தையின் செயற்பாடு (Share Market Activities) ஆணிவேராக அமைகின்றது. எனவே எமது சமூகம் பெருளாதார ரீதியில் வளர்ச்சி காண இதுவும் அவசியம்.



Professional Truck Training Centre

Classes A, B, C, D, & Z
Instructors available in
English and Tamil

Approved as a Private
Career College
under the Private Career
College Act.

- * Fully Licensed Qualified Instructors
- * Professional Training Facility
- * Special Facilities for EI and Social Assistance Recipients
- * One on One in truck



கனரக வாகனங்களுக்கான
சாரதி அனுமதிப் பத்திரம்.

589 Middlefield Road, Unit: 11
Scarborough, ON. M1V 4Y6

Business: 416 299 9638
Cell: 416 771 8041
Fax: 416 609 9814

email: jaystruck@bellnet.ca
www.jaystrucktrainig.ca

அதிகரித்துவரும் குடித்தொகை வளர்ச்சி

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File

confidential
friendly and
fast service

Phone

416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)

NLR

உலக குடித்தொகை வளர்ச்சியானது கி.பி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 ஆம் ஆண்டில் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 ஆம் ஆண்டில் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 ஆம் ஆண்டில் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன் 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

குடித்தொகைக் கடினாரத்தின் 2009 ஆண்டு கணிப்பீள் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும் ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வளர்ச்சியின் பெறுபேறாக அண்மைய தரவின் படி உலகில் 6,792707,775 மக்கள் தொகையாக உயர்ந்துள்ளதை குடித்தொகைக் கடினாரம் காட்டுகின்றது. எனினும் 2050 ஆம் ஆண்டில் குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும், 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்ட நாடுகள் சிலவற்றில் தற்போதைய குடித்தொகை வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும் ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. எனினும் இன்று வைத்தியத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சியினால் வருடத்திற்கு 2.4 வீதத்தினால் முதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்நிலை தொடருமாயின் 2050 ஆம் ஆண்டில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 10 வீதத்திலிருந்து 38 வீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் உலக மக்கள் தொகையில் சரி அரைவாசிக்கு உட்பட்டோர் 25 வயதின்மேல், அத்துடன் அபிவிருத்தியடைந்துவரும் 57 நாடுகளில் 15 வயதிற்கும் உட்பட்டவர்கள் சராசரியாக 40 வீதத்திற்கு மேல் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையினால் எதிர்காலத்தில் குடித்தொகைப் பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இனங்காணப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் உலகில் குடித்தொகை கூடிய நாடகக் காணப்படும் சீனா 1,306,313,812 குடித்தொகையினைக் கொண்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 1/5 பகுதியாகும். இங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு 136 பேர் என்ற கணக்கில் மக்கள் வசிக்கின்றனர். இரண்டாவது குடித்தொகை கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது. உலக குடித்தொகையில் ஆறு பேரில் ஒருவர் இந்தியர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றனர். உலகின் மொத்த நிலப்பரப்பில் 24 வீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், உலக மொத்தக் குடித்தொகையில் 16.7 வீதமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். எனினும் குடித்தொகை கூடிய நாடாக சீனா உள்ள போதிலும் மக்கள் செறிவாக வசிக்கும் நாடாக இந்தியாவும், முன்றாவது இடத்தில் அமெரிக்காவும் காணப்படுகின்றது என அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு கூறியுள்ளது. அத்துடன் குடித்தொகை அடர்த்தி கூடிய நகரமாக ஐப்பானின் டோக்கியோ நகரம் விளங்குகின்றது. இங்கு 12 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐப்பானின் மொத்தக் குடித்தொகையில் 10 வீதமாகும்.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தெற்காசிய நாடுகளின் கருவளப்போக்கு சற்று வித்தியசமானது. இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்பு வீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகைக் கடினாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009 ஆம் ஆண்டு மதிப்பீள் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரி குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆம் ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவள வீதமானது 1965 ஆம் ஆண்டின் 5.19 வீதமாகவும் 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் கருவளப் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமணவயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of

Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்...
உரிய




சுலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

வாளாவிருத்தல்...

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும்.

இராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது 'காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?

(தினமணி தலையங்கம், யூலை 11, 2009)

பெண்களிடமிருந்து பெண்களுக்காக!

உலகில் பல்வேறு துறைகளிலும் தம்மை உயர்த்திக் கொண்ட 48 பெண்களிடமிருந்து, பெற்ற அறிவுரைகளை 1 Piece of Advice எனும் புத்தகமாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். அரசியல்வாதிகளாக, பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக, கல்வியில் உயர்ந்தவர்களாக, கலைஞர்களாக, விளையாட்டு வீராங்கனைகளாக என பல்வேறு துறைகளிலும் மிளிரும், சக்தி வாய்ந்த இப் பெண்மணிகளிடமிருந்து பெற்ற அறிவுரைகளை அறிவதன் மூலம் பெண்கள் ஊக்கம் பெற முடியும்.

எதையும் முயற்சிக்காமல் இருப்பதே தோல்வியாகும் என இப் புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ

50% OFF

All kind Custom Framing

& Wood Plaques
Lamination

From:

அல்பத்துடன் போட்டோ
PACKAGES

25 - 5x7 பிறந்த நாள் \$50.00

50 - 5x7 முதல் நன்மை \$100.00

50 - 5x7 பூப்புனித
நிராட்டு விழா \$100.00

100-5x7 திருமணவிழா \$200.00

10- 5x7 Graduation போட்டோக்கள்
பாடசாலையில் \$50.00

150 - 5x7 அரங்கேற்றம்
(ஸ்ரூடியோ & மேடை) \$750.00

2 பாஸ்போட் \$5.00

2 சிற்றிசன் \$5.00

2 லாண்ட்ட் காட் \$5.00

2 அனைத்துவிதமான
ஐ. டி. போட்டோ \$5.00

3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ \$15.00

2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
UNIT 3 LOWER LEVEL,
TORONTO, SCARBOROUGH, ON.
M1K 2M2

Web: www.tamilyellowpage.com
E-Mail: www.typ@gmail.com
E-Mail: www.st.francis@gmail.com

Mobile: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

**The Children's
Education Trust
of Canada
offered to the public by
Children's Education
Funds Inc.**



**10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.**

**சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற**

சிவா

**கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!**

**Siva Kanapathypillai
Branch Manager**

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

வாளாவிருத்தல் நியாயமில்லை!

தமிழக தினமணி கருத்து

சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிக்களோ அல்ல. நமது தேசிய்தா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும். வறண்டுபோன தொண்டையின் தாக்கம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தாதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?


வட இலங்கையில் வெளியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட யூதியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செட்டிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சர்தந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-முன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.


(33ஆம் பக்கம் வருக)



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE




SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புணியாக வாசனம்
பூப்புளித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்